

அகத்திய மனீவு

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடக்ஸ் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

அக்டீம் முனிவர்.

கவிராஜ பண்டிதர்
 ஜெகந்நாயகவர்கள்
 எழுதியது.



இரண்டாம் பதிப்பு.

மதுரை,

மதரூஸ் C.வரதராஜ-லுநாயுடு பிரஸில் பதிப்பிக்கப்பட்டது

All rights reserved]

[Price Re. 1-0-0.]

1940.

முகவரை.

இந்துல், மலர்தலை உகினுக்கு உயிரென நின்று அவகில் பல்புகழ் நிலவ நிலவிய அகத்திய முனிவரது பிறப்பு, இருப்பு, சுணம், செயல் முதலிய சிறப்பு நலங்களைத் தெளிவற வணர்த்தும் இயல்பினை யுடையது. இஃது உருவில் சிறியதாயினும் பொருளில் பெரியது. இகத்தில் நின்றாரும் பரத்தி லுள்ளாரும் அகத்துள் வைத்துப் போற்றும் மகத்துவ மிகுந்த ஓர் மாதவமணியை மருவியுள்ளமையால் ஆதவன்போல் அருளொளி பறப்பும் மேதக வழைந்தது. பண்டைக்காலத்திருந்த நமது முன்னேர்களுடைய சரிதங்களையும் குணங்களையும் ஆராய்ந்தறிதல் நமக்கு இனிமையாய்தோர் தனி உரிமையாகும். நமது வாழ்க்கைகளைத் தூய்மைசெய்து உயர் நிலையில் நிறுத்தி உறுதி பெறுதற்கு உயர்ந்தாரது சரித வணர்ச்சி மிகவும் உதவியாயுள்ளது.

நினைப்பின் வண்ணமே மக்களாகிய நாம் நிலைத்து வருகின்றோம். மேலோர்களுடைய பழக்க வழக்கங்களையும், பான்மை மேன்மைகளையும் நானும் பயின்று வருவோ மாயின் அத்தன்மை நமக்கு மிகுந்த நன்மையாகும். நல்லோர் இயல்புகளைச் சிந்தித்தால் சிந்தை சிறந்து விளங்கும்; அதனால் எல்லா நலங்களும் எளிதில் சித்திக்கும். உள்ளத்தளவே மக்கள் உயர்ந்திருக்கின்றார். ஒருவன் உள்ளம் சிறந்ததானால் அவன் எல்லாரினும் உயர்ந்தவ ஞகின்றன். அவன் எண்ணிய யாவும் எளிதில் எய்துகின்றன். “உள்ளியது எய்தல் எளிது” என்பது வள்ளுவப் பெருந்தகை

வாக்கு. “யாது பாவித்திடினும் அதுவாகி நிற்பை” என்னும் பொருளைப் பொதிந்து வடமொழி நூல்கள் பல படியாக உரை தருகின்றன. களங்கமற்ற நெஞ்சோடு எதனை நேசிக்கின்றோமோ அதனை நாம் கைவரப் பெறுவோம். “What we love that we have” என்பது ஓர் சிறந்த ஆங்கிலப் புலவரின் ஆழ்ந்த கருத்தாகும். எமர்சன் என்னும் அமரிக்க நண்ணறிவாளரும் இப் புலவரை வியக்து புகழ்ந்திருக்கின்றனர். மன்னுயிர்க்கு ஆக்கமாகிய இம் மன நலமும் இன நலத்தி னுலேதான் ஒளிபெற்று உயர்வுறுகின்றது.

“மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம் எல்லாப் புகழும் தரும்” (குறள்)

இனநலம் என்றது குணநல முடைய மேலோரை, இத்தகைய தெள்ளியோ ரெல்லாரும் உள்ளிப்போற்றும் வள்ளலாகிய அகத்திய முனிவரது அரிய சரிதத்தை இந்நால் இனிது விளக்கி யுள்ளது. இதன் உள்ளுறை நலங்களை யுன்றி யுணர்ந்து உளங்கொண் டொழுகின் உயர்நலம் அடையலாம்.

அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழியை அழகு பெறச் செய்து இனிய முறையில் உலகில் நிலைபெற வைத்துக் கலைமகளின் தலைமகனை யுள்ள இம் முனிவர் பெருமானது சரித வுணர்ச்சி கலைப்பாயில் மாணவர்க்குப் பெருங்கல்தரும் ஆதலால் இதனை அவர் ஒத்தி யுணர்ந்து உயர் பயனுறும்படி கலைநலம் பேணும் அறிஞர் பெருமக்கள் உதவியருள்வார்கள் என்று நம்புகின்றேன்.

திருவள்ளுவர் நிலையம்,	}	இங்கணம்
மதுரை.		ஜெகவீரபாண்டியன்.

பொருள்க்கம்.

அகத்திய முனிவர்

1.	பிறப்பு	1
2.	இருப்பு	19
3.	குணம்	57
4.	செயல்	67
5.	பொருளைம...	81

நாவின் பயன்.

சிவக்கட லதனில் எழுந்தபன் னிருகைத்
தெள்ளமிழ் தருள்சிறி தடைந்து
புவிக்கடல் குடித்துத் தமிழ்க்கடல் விரித்துப்
புகழ்க்கடல் பெருக்கிய புனிதத்
தவக்கடல் குணத்தின் தனிக்கடல் குடத்தில்
தயங்கிய அருட்கடற் கதையாம்
அவிக்கடல் படிவார் பவக்கடல் படியார்
ஆனந்தக் கடல்படி துயர்வார்.

உயுத்துக்கூடுதலாக விடுதலை போன்ற நிலையில் இருப்பதை விடுதலை செய்யவேண்டும்.

—

சிவமயம்.

அகத்திய முனிவர்.

காப்பு.

உலகம் இன்பி ஒயர்ந்து சமம்பெறத்
தலை மாகத் திகழ்ந்தருள் தென்முனி
அலகில் மாக்கதை யானறங் தோதிடக்
குலை மாமத சுஞ்சரங் காப்பதே. (க)

வணக்கம்.

தங்கள் வேணியன் தந்த செழுங்கனி
மங்கை வள்ளிகை அள்ளிய மாணிக்கம்
எங்கள் கற்பக இன்னருள் நீழுவில்
தங்கு பாமுனி தாண்மலர் சூழுவாம். (உ)

ஶான்முகம்.

இந்திலவுலகம் நெடிய கடல்களைப் புடைத்தழுவி
அகன்று பரந்து நலங்கள் சூர்து அளவிடலரிய படி பல
கோடி பொருள்களை மருவி என்றும் இனிதா நின்று நிலவு
கின்றது காலந்தோறும் சிலபல மாறுதல்கள் காணப்படி
இரும் தன்காட்சியை பாருது காட்டி இஞ்ஞாலம் மாட்சி

யற்றுள்ளது. இதன் விரிந்த தோற்றம் இறைவனின் சிறந்த ஏற்றத்தை விளக்கிக் கொண்டிருக்கின்றது. மன்பதைகள் அமர்ந்து இன்புற்று வாழ்தற்கு இனிய நிலைக்களையிசைந்திருத்தலால் பூமிதேவி என்று நாம் இதனைப் புகழ் ந்து போற்றுகின்றோம்.

“அன்னையென ஆருயிர்கள் ஆரப் புரந்தருளி என்னைப்பீழ செய்தாலும் ஏற்றமைந்து-பின்னையுந்தான் பேணி வளங்கள் பெருக்கி இனிதூட்டும் நீணிலமே தெய்வம் நினை.”

என்றபடியே என்றும் நின்று நினைந்து வருகின்றோம். இத்தகைய இவ்வுலகம் சிறந்து வருதற்குப் பெரியோர்கள் இடையிடையே பிறந்து வருகின்றார்கள். நல்லமக்களைப் பெற்ற நற்றுயர்போல் அவர்கள் வரவால் இவ்வுலகமாதா பெரிய மகிழ்ச்சியையடைகின்றார்கள். ஒருகுலம் அதில்தோன்றி யுள்ளவர்களின் தலைமைக்குத் தக்கபடி நலமுறுதல் போல் இங்கிலமும் நலமுறுகின்றது. உயர்ந்தோர்களாலேதான் இவ்வுலகம் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கின்றது. சந்திரனுடைமையால் இரவு சுந்தரமுறுகின்றது; மணத்தால் மலர்கள் மாண்புறுகின்றன; அருளால் நெஞ்சம் தெருளடைகின்றது; கண்களால் யாக்கைகள் கவிதூறுகின்றன; அவ்வாறே உலகமும் மேலோ ராலேதான் மேன்மை யுறுகின்றது. அவர் இல்லையாயின் இவ்வுலகமானது மதியில்லாத விசும் பையும், மணமில்லாத மலரையும், அருளில்லாத நெஞ்சையும், கண்ணில்லாத முகத்தையும், உயிரில்லாத உடம்பையும் போல் பொலிவிழுந்து காணப்படும். உயர்ந்தோரெல்லாம் உலகினுக்கு உயிரேயாவர். அவர் பிறந்துவருதலாலேதான் இது சிறந்து வருகின்றது. இதன் தன்மைக்கும் பெரியா

ரது உண்மைக்கும் மிக நெருங்கிய உரிமையுள்ளது. ஒரு முறை இவ்வுலகினை இனிது நோக்கி ஒளவையார் கூறிய அருமைப்பாடல் ஒன்று இதனடியில் வருகின்றது. அதன் பொருளை ஆய்வுத்துகாண்க.

நாடா கொன்றே காடா கொன்றே
அவ்வா கொன்றே மிசையா கொன்றே
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. (புறம்.)

அவல் = பள்ளம். மிசை = மேடு. வழி = இடம்.

ஓ நிலமே! நீ நாடாயிருந்தாலும், அல்லது காடாயிருந்தாலும், பள்ளமாயிருந்தாலும், மேடாயிருந்தாலும், எவ்விடத்து நல்லவர்கள் உள்ளரோ அவ்விடத்து நீ நல்லையாயுள்ளாய்; இல்லையாயின் நீ அங்கனம் இல்லையாகின்றாய்; இதில் உனக்குத் தனிமாண்பு யாது உள்ளது? என்று அக்கல்விச்செல்வி நல்ல நயனேடு மிக விநியமாக வினவி இவ்வுலக நிலையை உணர்த்தியிருக்கும் அழகை இதில் ஊன்றியுணர்க. மேலோரோடு இஞ்ஞாலத்திற்கு உள்ள உரிமை இதனால் இனிதறியலாகும். உலகம் என்பது உயர்ந்தோர்மாட்டே என்று நூல்களெல்லாம் உரைத்துநிற்றற்கு அவரது சால்புடைமையே சான்றாய் நிற்கின்றது. நன்மக்களில்லாமல் புன்மக்கள் மட்டும் மலிந்திருப்பராயின் களையடர்ந்த காடுபோல் இவ்வுலகம் பொலிவிழுந்து இழிவுறுவதாகும். “நிலம் தீ நீர் வளி விசம்போடைந்தும் கலந்த மயக்கம் உலகம்” என ஆசிரியர் தொல்காப்பியனர் வரம்புசெய்துணர்த்தி யுள்ள இஞ்ஞாலம், அறிவதற்கு ஜூந்தடங்கி நெற்றின் ரெழுகும் சிறந்த மக்களால் விளங்கி யுள்ளமையால் இதற்கு உயிரென அவர் அமைந்து நிற்கின்றார்.

மக்களெல்லாரும் ஒத்த பிறப்பினை யடையராயினும் சிவர் தத்தம் சித்த சிலையால் சிறந்திருக்கின்றனர். மனத் தூப்புமையும் வாய்மையும் மருஷியுள்ள உயிரே அறிவுநல மெய்தி என்றும் பெருகியுள்ளது. அது மிக உண்ணத் திலையில் நாளடைவில் உயர்ந்து திகழ்கின்றது. விண்ணில் காணப்படும் தாரகைக் கணங்களுள் சந்திரன் விளங்கி நிற்றல்போல் இம்மண்ணில் காணப்படும் மக்களுள் குணங்களை முடைய மேலோர் மிகச் சிறந்து விளங்கி நிற்கின்றனர். அவரது உணர்வொளியால் பிறவூயிர்கள் பலவகை நலங்களை யடைந்து உயர்வுறுகின்றன. மழைத்தாரைபோல் புணிதமாயும் இனிமையாயும் எங்கும்பரந்து அவரது குணங்களங்கள் என்றும் குன்றுமல் நின்று எல்லாவூயிர்களுக்கும் இன்பம் உடை வருகின்றன. காலத்தானும் இடத்தானும் பிரிக்கப் பட்டு அவர் மிக்க சேய்மைக்கண் இருந்தானும் என்றும் எங்கும் அவர் தன்மைகள் நமக்கு அண்மைக்கண் ஆமைந்து தண்ணளி சுரந்து நன்னயம் புரிகின்றன.

இத்தகைய மேலோர்கள் காலந்தோறும் அவதரித்து இஞ்ஞாலம் உய்ய வந்துகொண்டே இருக்கின்றார்கள் உண்மையை ஊன்றி நோக்கின் இறைவனது அருளொளிகளாகவே தெருஞூற்று வூகள் ஒளிர்த்தருகின்றார்கள். இங்குணம் உயர்ந்தொளிரும் மேன்மையாளரெல்லாரும் வியந்து போற்றும் பெருந்தகையாய் நமது அகத்திய முனிவர் விளங்கி நிற்கின்றார்.

அகத்தியர் என்பார் இற்றைக்குப் பல்லாயிர ஆண்டுக்கட்கு முன்னர் ஈண்டு அவதரித்து கின்ற ஓர் பெரியார் என்பதை அறியார் மிக அரியர். இவர் அருந்தவக் கொள்கையில் திருந்தி விளங்கிய பெருந்தகையாளர். வைய முய்ய

வந்த தெய்வ நிலையினர். பொய்யறவொழுகிய மெய்யறவாளர். மன்னுயிர்க்கெல்லாம் இன்னருள்செய்து எண்ணிய நலங்களை யெங்கும் பரப்பிப் புண்ணிய நீரராய் நின்ற புணித வருஷினர். இம்முனிவர் குலதிலகத்தை மனமொழி மெய்களால் நினைந்து போற்றி வணங்கி வாழ்ந்த மாதவர் பலர்; மன்னவர் பலர்; வானவரும் பலர்; தானவரும் பலர்; முன்னிருந்தோர்க்கும் பின்வருவோர்க்கும் தவசிலைக்கு இவர்கள் தனி நிலையாடுள்ளார்.

இங் நிலவுலகில் நிலவிவாழும் உயிர்களைல்லாம் என்றும் நன்றியற்றோடு நின்று போற்றுதற்கு உரியார் யார்? என்று தமக்குள்ளேயே ஒருவரை யொருவர் முனிவர்கள் ஒருமுறை சினவியபோது அவர், அகத்தியரே யாவர் என அறிவுடையாரனைவரும் ஒருமுகமாக உவந்து கூறினார். அங்கனம் கூறினுரை எதிர்க்குதானோக்கி என்ன ஏதுவால் இன்ன மேன்மை அண்னவர்க்கு எப்தியது? இவ்வுண்மைக்கு ஏதே னும் உறுதியான சான்று உள்ளதா? எனச் சிலர் துணி ந்து கேட்டார். அதற்கு அவர், வேவறேன்றுங் கூறுமல்வானும் கடலும் வையமும் மலையும் சான்றுகளாக வுள்ளன என்று மிக விநியமாக இனிது பதிலளித்தார்.

நமக்குத் தாயகமாடுள் இப்பூவலயத்தை நிலை குலையாது நிறுத்தி, இடர்களைந்து, பலவகை வளங்களையும் நிலை பெறச்செய்து, நலமுறைவத்தை இவரது தலைமையை அவரது உரையால் உய்த்துணர்ந்து உள்ளங்கேதனிந்து அவரனைவரும் பின்பு உவந்துபோற்றினார். ஆருயிர்கள் இன்புற அருளஞ்சு வாகிவந்த அண்ணல் என இவரை அமராரும் அன்புமீக்கூர்ந்து துதித்தார். இவர் ஒத்து உணர்த்தி ஒழுகிக் காட்டிய அருளற நெறிகள் உயிர்களுக்கு என்றும் இனிய உயர் நிலை

களை உதவி வருகின்றன. வானும் வையமும் வணங்க,
ஞானபானுவாய் விளங்கி, ஆன்மகோடிகளுய்பு அருள் புரிச்
திருக்கும் இந்த அற்புத மூர்த்தியின் பிறப்பு, இருப்பு,
குணம், செயல், பெருமை முதலியவற்றை அமைந்தவரை
ஆராய்ந்து அறிந்து மகிழ்தல் நயக்குச் சிறந்த கடமையாம்.
கமக்கு மூல முதலாயுள்ள இச்சீலமுடையாரைச் சிக்கித்துப்
போற்றலே நாம் வந்ததன் பயனும்; வருநலம் பெரிதாம்;
வாழ்க்கையும் வனப்பாம்.

முதல் இயல்.

பிறப்பு.

பூமாது மனமகிழப் புனிமாது தினமகிழப் போதன் மேய
தாமாது மிகமகிழ நல்லறங்கள் துள்ளியெழ நரரின்போங்க
மாமாண்புதமிழூய்த வக்தெழுந்தசுந்தரனும் அகத்தியப்பேர்க்
கோமான்மெய்ச் சரிதமவ னருள்வலியால் அறிந்தவரைகூறு
கிண்றேன்.

கும்பமுனி, கலசமுனி, குடமுனி, கும்ப சம்பவன்
என்பன இவர்க்குப் பெயர்களாக அமைந்துள்ளன. அவை
பாவும் இவர் குடத்திலிருந்து உதித்தனர் என்பதை
உணர்த்திகிற்கின்றன. கும்பம் = குடம். சம்பவம் = பிறப்பு.
பிறவாடிலையில் வந்துள்ளவர்களது பிறப்பு முறையெல்லாம்
பெரும்பாலும் புதுமையாகவே பிறந்திருக்கின்றன. அவ
ற்றுட்சில சரித்திர ஆராய்ச்சிக்கு விருத்தமாய்க் காணப்
யடுகின்றன. சில, வியப்பிறகேதுவராயுள்ளன; சில, புனைங்
துரையோ என நினைந்துகொள்ள நேர்கின்றன; சில, தோற்ற
த்தில் இகழ்ச்சிக்கு ஏதுவாய்த் தோன்றுகின்றன; இன்ன

வற்றையல்லாம் நம்மனேரது பிறப்பு முறையோடு ஒற்ற த்து நோக்குகல் பெரும்பிழையேயாகும். என்னில் அங் நோக்கு நம்மைப் புண்மையில் போக்கி விடுகின்றது. அத ஞாலேதான் நதி மூலத்தையும், முனி மூலத்தையும் முனை ந்து காணலாகாதன மூதற்வாளர் புனைந்து கூற்றியுள்ளார். கண்டால் தம் நிலைமைக்கேற்றவாறு சில நிலைகளை மலைவாகக் காணநேரும்; அதனால் மனங் கோணலாம்; ஆகவே அவரது சிறப்பு நலங்களை மதியாது சிறுமையுறவரும். அங்கனம் வந்தவரை நோக்கித்தான் கபிலர் ஒருமுறை சிங்கத நொந்து

“சிறப்பும் சீலமும் அல்லது
பிறப்பு நலம் தருமோ? பேதையீரோ!”

என்று ஒதி யுணர்த்தினார். கண்ணனது பிறப்பு நிலைமைக்குற்றதுக்கிருபாசாரியார் ஒருமுறை சிற்து இகழ்ந்து கூறப்பொழுது துரியோதனை பெரிதும் சினந்து “பெரியாரது பிறப்பின் பெற்றையை யார்கானும் காணவல்லார்? அவரதம் அருமையற்கு போற்றுமல் சிறுமைகண்டு தூற்றுதல் அறவிலிகள் சேயலேயாம்;” என்று கிரைந் தெழுங்கு அவையிலிருந்தவ ரெல்லாரும் வியந்துகொள்ளும்படி முடிக்கி கின்றான். அன்று அவன் முழுங்கி மொழிந்ததை அடியில்வரும் பாடலால் இனிது காணலாம்.

“அரிபிறந்த தன்று தூணில்; அரனும வேயிலாயினுன்;
பாலைவயுண்ட முனியும், இப்பரத்துவாசன் மைந்தனும்
ஒருவயின்கண் முன்பிறந்தது; ஒண்சரத்தி னல்லவோ
அரியவென்றி முருகவேளும், அடிகளும் பிறந்ததே? (1)

கற்றவர்க்கும், நலனிறைந்த கண்ணியர்க்கும், வண்மைகை உற்றவர்க்கும், வீரரென் ருயர்ந்தவர்க்கும், வாழ்வுடைக்

கொற்றவர்க்கும், உண்மையான கோதில்ஞான் சரிதராம் நற்றவர்க்கும், ஒன்றுசாதி; நன்மைதீமை இல்லையால்.” (2) (பாரதம்)

இறப்பு நிலையைக்குறித்து எவரையும் பிழைப்படப் பேச திருத்தற்பொருட்டுத் துரியோதனன், மேலே சுட்டிக்காட்டியுள்ளாரை யுய்த்து நோக்குக. அடிகள் என்றது கிருபரை. அவர் இறப்பு நாணல் என்னும் புற்புதரிலிருந்து தோன்றிய தென்ப. இறப்பில் தாழ்ந்தவன் என்று கண்ணீரை இழித் துப்பேசிய நீ உண் இறப்பினீச் சிறிதும் எண்ணி நோக்கவில் கூயே! என்று உம்மை கொடுத்து மன்னன் அவரை இடித்து க்கூறியிருத்தல் காண்க. தம் முதுகைத் தடவிப் பாராமலே பலர் இவ்வாறு தலைதரியாமல் புலையாடுகின்றனர்; ஒத்த இறப்பினை யுடைய மக்களாகிய நாமெல்லோரும் ஒரே இறைவனுடைய பின்னைகளே என்னும் உண்மையான உணர்வில்லாமல் தாம் ஒரு நலமு மிராயிருந்தும் குலநலம் பேசிச் சிலர் இழிந்தொழிதல் மிக இரங்கத்தக்கதாம் என எதிர்ந்து சினந்து இங்ஙனம் அவன் சொல்லாடியபோது எல்லாரும் மகிழ்ந்தார். பொல்லாதவனு யிருந்தும் இவ்வளவு நல்ல தன்மைகளைப் போதித்தானே யென்று புகழ் ந்தார். தனக்கு இதமாக உரைத்திருந்தாலும் உலகம் உணர்ந்தொழிக்கும்படியான உறுதி யுண்மைகளை எவ்வளவு அழகாக இதில் அவன் உணர்த்தியுள்ளான் என்று முனிவரும் வியந்தார். இங்ஙனம் குலங்குத்திப் பேசுவாரது புலங்கெட்ட புண்மையை நோக்கித்தான் “கல்லா ஒருவன் குலநலம்பேசுதல் செல்விறுட்டிறந்த பதராகும்பே” என்று பின்னெரு மன்னாலும் ஓசு நிறுத்தினான். ஆன்றேர்கள் தோன்றிய நிலைபினை யுண்றி நோக்காது அவர்தம் சான்றூண்மைகளையே சித்தித்து வழிபடல்வேண்டும். ஒரு முனி

வாவது வரவினை யறிவதிலும் வந்து நின்று இங்கு அவன் புரிந்துள்ள உயர்வினை யறிதலே பெரிதும் நலமாம். அவர் மரடு பரமனுறவோடு கலந்த ஓர் தனி மரபாகும். சிறுமை காலது அவர் பெருமைகண்டு, அவர் செயல்வழி ஒழுகலே மக்கட்குச் சிறந்த நன்மையாம். நறுமணங்கமழ்ந்து சீதள மிகுந்து இனிதாத் தெளிந்திருக்கும் தண்ணீரைக்கண்ட பொழுது அதனை வரிக்குடித்துத் தாகமதணியாமல் மாறி நின்று இந்த நீர்ஜனத்து எங்கிருந்து வருகிறது? எவ்வளவு தூரமுள்ளது? எவ்வளவு நிலையினது? இதன் முடிவிடம் யாது? இதனைச் செய்தவர் யாவர்? என இன்னவாறு பலபடியாக எண்ணி யாராய்தல் என்னபயனும்.

முன்னர் ஒருமுறை தண்ணீப் பசுமகன் என்று இகழ்ந்த அந்தண்ணரைப்பார்த்து ஆபுத்திரன் சிக்தைநொந்து, செய்தவ முடையர் சிறப்பினை நோக்கிப் போற்றுமல் பிறப்பினை நோக்கிப் பிழைபடுதல் பேதைமையே யாமென இரங்கி உரைத்தான். அன்று அவன் குறியபடியை அடியில்காண்க.

“ஆண்மகன் அசலன்; மாண்மகன் சிருங்கி;
புலிமகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனே? கேச கம்பளன்;
ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்
ஹேங்குயர் பெருஞ் சிறப் புரைத்தலு முண்டால்
ஆவோடு வந்த அழிகுல முண்டோ?
நான்மறை மாக்காள்! நன்னூ லகத்து” (மணிமேகலை)

இதில் அவன் குறித்திருக்கும் பெரியார்களுடைய புப்பு நிலைகளைபும், குறிப்புகளைபும் கூர்ந்து நோக்குக.

ஆற்றினிடை வலீச்சிதண்பாற் பிறந்தவரும், நெட்டாற்றி
ஞருகின் நாணல்

தூற்றினிடைப் பிறந்தவரும், தோகேடத்தில் பிறந்தவரும்:
தோற்று மெய்வேர்

ஆற்றினிடைப் பிறந்தவரும், உள்ளத்திற் பிறந்தவரும்,
ஒருமான் ஈனும்

ஈற்றினிடைப் பிறந்தவரும், கிளிவயிற்றில் பிறந்தவரும்
எதிர் கொண்டாராம்.”

(பிரபோத சந்திரோதயம்)

இயற்கைக்கு மாறுன பிறப்பு முறைகளும், அங்குனம்
பிறந்து வந்தார் பின்பு சிறந்த முனிவர்களாய்த் திகழ்ந்து
நின்ற திறங்களும் இதன் கண்ணும் விளங்கியுள்ளன காண்க.
ஞான சீலராய் இசை திசை பரவ எழுங்கு நிற்கும்,
ஏசுநாதர் கண்ணிவயிற்றில் பிறந்தார் என்னும் உண்மையை
யும் ஈண்டு உளங்கொண்டுணர்க.

இங்குனம் நம் அறிவாராய்ச்சிகளுக்கு எட்டாதவகை
யில் பெரியார் தோற்றங்கள் பல பெருகியுள்ளன. வினை
வயத்தராய் வரும் பொதுமக்களினும் அருள் வயத்தராய்
அவதரிக்கும் அம்முனிமக்களுக்கு இத்தகைய வேறுபாடு
கள் சில பெரும்பாலும் வேண்டப்பட்டுள்ளன. தேவ
குமாரர்களாய் நிலை நிற்கும் அவர்தம் வரவு முறைகள்
இப் பாவ வலகில் பருத்தறிதற்கு முடியாதபடி முடித்து
நிற்கின்றன. ஆஸ்வ அவர்களை நாம் வியந்து போற்றுதற்கு
எதுக்களாகவும் ஒரு வகையில் அமைந்து திகழ்கின் றன

இவற்றை நனுகி கோக்குமாறு விழைந்து ஊக்கியெழின் மலைவும் குலைவும் பல மேனோக்கி எழுவனவாம்.

“முனிமூலம் காண்டற்கு மூண்டுநீ முபன்றுழலை்
தனிமூலம் அறிதற்குத் தருக்குதல்போல் சலமேகாண்;
துனிமூலம் அறுமாறு சொற்றாவர் நெறிநின்று
இனிமூலம் உருவகைகளீ இசைக்தொழுகல் இன்பாமே”

என்பதும் ஈண்டு எண்ணத் தக்கது. இவை யாவும் உண்மையே யாபினும் ஒருவனது ஏற்றத்தைக் கண்ட போது அவனுடைய தோற்றத்தையும் காண விரும்புவது யாவர்க்கும் இயல்பாகும் ஆகலால் இவரது தோற்ற இயல் பினே யீண்டுச் சிற்கு துருவியறிவோம். இவர் தோன்ற யதைக் குறித்துத் தமக்குத் தோன்றியவரே பலரும் பல வாறு கூறுகின்றனர். எட்டியும் சுட்டியும் அந்யலாகாத படி பல்லாயிர ஆண்டுகட்டு முன்னரே இவர் தோன்றியுள் ளாராதலால் இவரது பிறப்பின் வரலாறு சரித்திரக் காட்சி யைக் கடந்து நிற்கின்றது. அதனால் இவர் வரலாற்று முறையில் பல பிளவுகள் காணப்படுகின்றன. ஆயினும் பெரும்பான்மையும் சிறந்ததாகத் தெளிந்தது இதனடியில் வருகின்றது.

தோற்றம்.

ஆதியூழியில் அயன் ஒரு வேள்வி செய்தான். தன் படைப்பிலுள்ள பல்லுயிரும் நல்லறங்களும் எங்கும் நன்கு நடைபெற்றுத் தன் பதம் என்றும் நின்று நிலவும் படி அதனை அவன் நினைந்து புரிந்தான். அதில் மந்திர முறை

யோடு பல மங்கலகலசங்கள் சூழ வைக்கப்பட்ட டிருந்தன. முன்னிய வேள்வி முறையே முற்றி இனிது முடிவுற்ற போது அவற்றுள் முதன்மையாயிருந்த கும்பத்திலிருந்து ஒர் செம்பொற்சோதி வெளியே திகழ்ந்து தோன்றியது. அங்கிருந்தவர் யாவரும் அதனைக்கண்டு வியந்தனர். அது பொழுது எங்கனும் இன்பம் இசைந்து பரந்தது. மங்கலக்குறிகள் பல பொங்கி மலிந்தன. எல்லா ரூள்ளங்களிலும் நல்ல உணர்ச்சிகள் துள்ளி யெழுந்தன.

“போதன் பண்டுசெய் புனிதநல் வேள்விவாயமைந்த சிதமங்கலச் செழும்பசங் கும்பத்திற் சிறந்த மாதவந்திரண் டெழுந்தகிகன் ரேவரும் மகிழச் சோதியாய் ஒரு வருவந்து தோன்றிய தம்மா! (1)

தேவருள்ளமும், சித்தர்கள் உள்ளமும், சிறந்த மூவருள்ளமும், முனிவர்க ஞாள்ளமும், மும்மைப் பூனிலுள்ளபல் ஹயிர்களும், புந்தியுள் இன்பம் மேவிதின்றன; அவ்வரு மேசிய பொழுதே.” (2)

அங்கனம் மேவிவந்த அவ் இனிய ஒளிப்பிழம்பே பின்பு இம் முனிவடிவாய் அமைந்து மினிர்ந்து நின்றது. மங்கல கும்பத்திலிருந்து தோன்றிய காரணத்தால் இவர் கும்ப முனி எனப் பெற்றார். அவ்வடிவம் குறுகி யிருந்தமையால் குறமுனி எனவும் இவர் கூறுகின்றார். ஆயின் இவர்க்கு வெளிப்படை யாகவும் சிறப்பாகவும் வழங்கி வருகிற அகத்தியன் யென்னும் பெயர்க்குக்காரணம் யாதோ? எனின், அதற்குக் காரணம் பலவகையாகக் காணப் படுகின்றது.

அவற்றுட் சிலவற்றை வேண்டிய அளவு ஈண்டு விளக்கிக் காட்டுதும்.

அகம் என்னும் சொல் மனம், மீன், மீலை, இப்பு முதலிய பலவகைப் பொருள்களையு முனர்த்திவரும்.

“மனமும் உள்ளும் மீனையும் பாவமும்
புவியும் மரப்பொதுப் பெயரும் அகமே” (பிங்கலந்தை)

“அகம் மனம் மீனையே பாவம் அகவிடமுள்ளுமாமே” என்பது நிகண்டு. இதனை அடியறையாகக் கொண்டு அதற்குக் காரணம் காணலாகும்.

நான் என்னும் அகத்தைப் போக்கின்றவ ராதலால் இவர்க்கு அகத்தியர் எனப் பெயர் வந்ததனவும்,

அகமாய் நின்ற விந்தமலையின் அகத்தை அடக்கின மையால் அப்பெயரை இவர் அடைந்தார் எனவும்,

அகம் என்னும் மனத்தை அடக்கினமையால் அடப் பெயர் இவர்க்குச் சார்ந்ததனவும்,

அகமாகிய பாவத்தைப் போக்கினமையால் அது போதது எனவும்,

அகமாகிய இவ் அகவிடத்தை நிலைபெறச் செய்தபையால் அது நிலைபெற்றதனவும்,

அகமாகிய தம் மூள்ளத்தில்லவத்து எல்லாரும் போறானின்றமையால் அது பொருந்தி நின்ற தெனவும்,

அகமாகிய மீனையிலிருந்து தம் மீனவியோடுமர்ந்த இல்லறத்தை இவர் இனிது நடாத்தினமையால் அஃந் இயங்க தெனவும்,

அகத்தியம் என்பது அவசியம் எனப் பொருள்படுமாதலால் இவ் வகைற்கு அவசியமாய் அஃதாவது இன்றி பழையாது நின்றிருங் தழையால் அது நேர்ந்ததெனவும், இன்னவாறு பல வகையாக ஏதுக்களை இசைத்துக் காணும் படி இப்பெயர் இசைந்துள்ளது.

இனி, தமிழுக்கு உயிராதாரமாய் இவர் உற்றிருந்த கழையால் அவ் இயைபு தோன்ற அகத்தியன் என இவர் அழைக்கானின்றூர் எனினுமாம். என்னே இயைபு? எனின், “அகர முதல் னகர இறவாய்” என்ற இயலுரையின் படி அகரத்தை முதலிலும், னகரத்தை இறுதியிலும், தமிழ் மொழி அழையப் பெற்றிருந்தல்போல் அதனை வளர்த்து வந்த இவர் பெயரும் அவ்வாறே முதலில் அகரமும் முடிவில் னகரமும் முடியக்கொண்டுள்ளமை காண்க.

இனி, எம் பெருமானுகிய ஆறுமுகத் தெய்வத்தின். அருள்மிகப் பெற்றவராதலால் அம் மூர்த்தியின் மந்திரம் ஆற்றமுத்துக்களால் அமைந்து சடாக்கரம் என விளக்கி கிற்றல் போல் அவரடியவராகிய இவர் பெயரும் ஆறு எழுத்துக்களால் அமைந்து அகத்தியன் என் நின்றதெனினுமாம் இன்னணம் பலவாறுக்க் காரணம் கருதிப் பகுத்துப் பகுத்துப் புலவர்கள் அதனைப் பாராட்டுதற்குக் காரணம் இப்பெருமானுக்கு அது பெயராய் அமைந்து நிற்கும் பெருமிதமேயாம். “பேர்சோல்லி வாழலாம் பிள்ளை தலைமுறைக்கு” என்று சொல்லும் பழமொழி இங்கு உள்ள நின்றது. இவர் பெயரைக் கேட்டவுடனே ஓர் பெரியார் என்னும் புனித வுணர்ச்சி எவர் மனத்தும் இனிது தோன்றும்.

இசைத்தை பரவ இங்ஙனம் பெரும்பேராளராய் விளங்கி நிற்கும் இவ் அருங்குணக் குரிசிலை அருந்தவ ரணவருப் தமக்கோர் பெரும்பேரூக விரும்பி நின்றார். பொறிகளையடக்கி அருள்கெறி நின்று இவர் தெருஞ்சன் ஒழுகியதைக்கண்டு தேவரும் வியந்தனர். இவர் தத்துவக் கலைகள் முற்றவுங் தெளிந்த வித்தகக் கலைஞர். முத்திக் குரிய ஞான நிலை, யோகத்திலை முதலிய உத்தம நிலைகளிலெல்லாம் இவர் உயர்ந்திருந்தனர். அதனால் ஞானிகள் இவரைத் தக்துவானின் என்பர்; யோகிகள் இவரைத் தம் இனத்தைச் சார்ந்த யோகியர் என்பர். சித்தர்கள் முதலிய ஒவ்வொர் உத்தமர்களும் தத்தம் இனத்தில் வைத்துத் தலைவராகச்சாற்றி இவரைப் போற்று கின்றனர்.

“பூரணப்பரம் பொருளின்முக் குணமெனப் பொலியும் காரணத்தினர் மூவரில் ஒருவனும் கமலன் ஆரணத்தலை நிலையினின் றநுண்முதற் புதல்வன் சீரணப்படா அகத்திய முனிப்பெயர்த் தெளிஞன். (1)

ஞானவாணிகள் மெய்ப்பரத்தருள் சகளமா நவில்வர்;
எனவின்றிய யோகியர் தமதிறை என்பர்;
வானமேற்படா சித்தர்தம் இனத்தனை வாகுப்பர்;
ஆனதாலைத்தினும் வலான் அவனெனத் தகுமே” (2)

(புலவர்புராணம்)

என முருகதாசர் இப்பெருமானை உலகம் கொண்டிருக்கும் நிலையினைக் குறித்து இங்ஙனம் அருளியுள்ளார். இன்னவாறு பல நால்களிலும் இவரது சிறப்பு நலங்கள் குறிக்கப்பட்டிருள்ளன. இவரது தெய்வப்பெற்றியை நினைந்து யாவருப் பியக்குள்ளார். தேவரும் புகழ்ந்துள்ளார்.

இவரது தோற்றத்தால் இவ்வுலகில் தோன்றியிருக்கும் சலங்கள் பல. “நல்லார் ஒருவர் உள்ரேல் அவர் போருட்டு, எல்லார்க்கும் பேய்யும் மழை” என்றது ஒளவை மொழி. வானம் வழங்கி இம்மாநிலம் விளங்க வேண்டுமாயின் பெரி பாரை இது பெற்றிருத்தல் வேண்டும்; மெய்யறிவாளராய் மேலோரை மேவவில்லையாயின் இவ்வையும் வெய்யதாகி வாந்யும் என்க.

பண்புடையார்ப் பட்டனே லேகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன். (குறள்.)

என்னும் இப் பொய்யாமொழிக்கு நம் முனிவர்பெரு மான் ஓர் பொருளாய் நிற்றலைப் பொருந்தியுணர்க. தன் அழிர்க்கு இரங்கான் பிறவாயிர் ஒம்பும் மன்னுயிர் முதல்வன் என இவ் அண்ணல் மன்னி நின்றதனு லன்றே இவ்வுலகம் இன்றும் இவ்வகை நிலைமையில் மன்னியுள்ளது.

”உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியருண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலுமிலர் பிறர் அஞ்சவ தஞ்சிப்; புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழினனின் உலகுடன் பெற்றும் கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி யஜீய ராகித் தமக்கென முயலா நோன்றுட் பிறர்க்கென முயலுங் ருண்மை யானே.” (புறம்.)

முயலுநர் உண்மையானே இவ்வுலகம் உண்டு எனக் கொண்டு காண்க. அமிர்தம் கிடைத்தாலும் அதனைத் தனித்து

உண்ணார்; பகுத்தே உண்பார்; அல்லல்கட்டு அஞ்சார்; சோம்பி யிரார்; மறதியுறூர்; கவலை கொள்ளார்; புகழையே பேற்றுவார்; பழிக்கு நான்னுவார்; பண்பமைங் தொழுகுவார்; என்னும் இப்பெற்றியோரே பெரியோர் என இது விளக்கி நிற்றல்காண்க. இளம்பேருவழுதி என்னும் பெரும்புலமையார் உளங்கனிந் துரைத்து இவ்வளங்கெழு பாடலின் நலம்பெறுபாருளை உளம்பொதிந்துணர்க. உணரின், உணருந்தோ றும் உவகைமீக்கூர்ந்து உள்ளம் உயர்ந்து திகழ்தலை உணரலாகும். ஒருவன் இங்கு மனிதனுக்கப்பிறந்தால் இவ் இனியகுணங்களை யடைந்து அவன் புனிதனுகவேண்டும். அவன் பிறப்பு இவ்வுலகிற்கு ஓர் பெருஞ்சிறப்பாகும். அவ் வாழ்வே உலகியலுக்கு ஓர் இனிய எல்லையாகி உயரிய சிலையாய் என்றும் நிலவி நிற்கும். அங்கனம் வாழ்ப்பவன் பிறப்பால் மனிதனுயினும் சிறப்பால் தேவனுக மதிக்கப் படுவான். கருவி லேயே தெர்வத்திறு வுடையராய்த் தோன்ற விளங்கும் மெய்யறிவாளரைப் பெற்றபோதுதான் இந் நிலமகள் பெருமகிழ்ச்சி யடைகின்றன.

இங்கனம் சிறப்புறு பிறப்போடு திகழ்ந்துநின்ற நமது அரூட்பெருந் தகையார் இமயத்திற்குத் தென்பாலுள்ள தமனியம் என்னும் அழகிய மலைச்சாரவில் முதலில் இனி தமர்ந்திருந்தார். தவவொழுக்கங்கள் நிரம்பிய முனிவர் பலர் இப்புனிதமுர்த்தியைப் புடைசூழ்ந்து வாழ்ந்தார். சாம்பு நதம் என்னும் உயர்ந்த பொன்னல் அமைந்த சிறந்த தெய்வப் பதுமைபோல் அவரிடை இவர் திகழ்ந்திருந்தார்.

“கடங்தாலும் இருந்தாலும் நவீன்றாலும் துயில்வீகாண்டு கிடங்தாலும் விழித்தாலும் களர்முடி மன்னவர் முதலோர்

தொடர்ந்தாலும் தொழுதாலும் துதித்தாலும் அவமதித்துக் கடந்தாலும் மெய்ஞ்ஞானி கமலஇலைப் புனல்போல்வான்.”

என்றபடி இளமையிலேயே இக்தகைப் பெருஞ்ஞன வள்ளலாய் இவர் பிறங்கி நின்றார். அறுமுகப்பெருங்காலைப் புடைசூழ்ந்து அமரர் கணங்கள் நிற்பனபோல் இவரைச் சூழ்ந்து முனிவர் கணங்கள் மிக மகிழ்ந்திருந்தன. பாலப்பருவத்தர்; சீலம் பழுத்தவர்; சூறகிய வடிவினர்; பெருகிய அறிவினர்; தெரிவருந்திண்ணமயர்; பொருவருந்தன்மையர் என இவரது விபக்கத்தக்க மேன்மைகளைக் குறித்து யாவரும் புகழ்ந்துரையாடி நாளும் போற்றி நின்றனர். ஞான வுலகில் இவர் ஒரு வானவொளி போல் வயங்கி விளங்கினர். உலகம் இன்புறப் பிறந்து அருந்தவக்கொழுந்தாய் இங்ஙனம் இவர் விளங்கி யிருந்தார்.

நேரிசை வெண்பா.

தேண்டிரைசூழ் ஞாலஞ் சிறந்து தீகழவான்
அண்ட ரேவரும் அகமகிழப்—பண்ணெடமறை
வேதனுயர் வேள்விவாய் மேவிவந்த ஜயன்ரு
பாத மலர்ந்மக்குப் பற்று.



இரண்டாவது இயல்

இருப்பு.

பொன்டுத்த மலர்பூத்த புகழ்பூத்த விதிபூத்த புவனமெல்லாம் மன்பூத்த சூர்பூத்த வலிபூத்த அயில்பூத்த வரதன் பூத்த தென்பூத்த அருள்பூத்துத் தேன்பூத்த தமிழ்பூத்துத் திசை களைக்கும், இன்பூத்த இசைபூத்து எழில்பூத்த குறுமுனி தாள் இறைஞ்சி வாழ்வாம்.

திருந்திய பண்பும் சீர்த்த காகரிகமும் பொருந்தியிருந்த அருந்தவானைவரும் அமர்ந்து குழு இப் பெருந்தகையாளர் தமனிப் பிலையில் முதலில் சிறந்து வீற்றிருந்தார். புனிதரா கெப முனிவர் குழாக்குன் இளங்குரியன்போல் இம் முனிவர் பெருமான் இனிதூ திகழ்க்கார். வேண்டிய கலைகளை இவர் பால் விளங்க உணர்ந்து அவர் உளங்களிர் கூர்க்கார். காள ஸெடலில் உம்பரும் இம்பரும் உவந்துபோற்ற இவர் உயர் ந்து விளங்கினார். இங்நனம் இவர் விளங்கி வருங்கால் உலகம் இன்புற இறைவன் திருமணம் இமயமலையில் நிகழ்க்கத்து. அவ் அருமைக்கோலத்தைக் காண விரும்பி அமர், விஞ்சையர், சித்தர், கந்தருவர், முனிவர் முதலிப் புனிவரும் திரண்டுபோய் அங்கு அமர்ந்திருந்தனர். நமது குறு முனிவரும் அவண்போக்கு பரமனருளை நினைந்து ஓர் இனிய இடத்தில் தனியமர்ந்திருந்தார். மணத்திற்குக் குறித்தகாலம் வந்தது; உயிர்க்கணங்கள் யாவும் உளங்களித் தெதிர்கோக்கி நின்றன. மலர்மகளும் கலைமகளும் மலைமகளாகிய உழையம்மையை உரிமையோடு அலங்கரித்து நின்றனர். அமாமங்கைய ரோவரும் கணிந்த அன்போடு நிறைந்து நெளிந்தனர். செம்

பொற் கோயிலிலே அழகிய மணி மண்டபத்திலே விழுமிய நலங்கள் பல விளங்கி நின்றன. திருமாலாதியர் உவகையிக் கூர்ந்து மருங்குசூழப் பெருமான் எழுந்தருள நின்றார். அது பொழுது வேதங்கள் முழங்கின. கீதங்கள் கிளர்ந்தன. படகை சல்லரி குடமுழா முதலிய நாதங்கள் வளர்ந்தன. சித்தர் கந்தருவர் முதலிய தேவகணங்கள் யாவரும் மகிழ்ந்து திரண்டு மனமுருக்த துகித்து மலர்மாரி பொழிந்தனர். பல கடல்கள் ஒருங் கெழுந்து முழங்கி வந்தனபோல் திசைகளாங்கும் இசைகள் எழுந்தன.

‘அருமைநாயகன் வருகின்றன்; அடிமுடி அரியயன்அறியாத பெருமைநாயகன் வருகின்றன்; உலகெலாம் பெற்றருள்பெருமாட்டி, திருமணஞ்செய வருகின்றன்; நுதல்விழித்தெய்வங்கள் மணவாளன், வருகின்றன்; வளகிறைவாடு சூறவிலாவாழ்வினுண் வருகின்றன்;

அமர்நாயகன் வருகின்றன்; ஆலமுண் டமர் தேவியர்க்கெல்லாம், தமதுமங்கலம் தத்தமக்கருளிய தணிமுதல் வருகின்றன்; நிமல நிட்கள நிராமயன் வருகின்றன்; நினைப்பவர்மல மாயைத், திமிரபாற்கரன் வருகின்றன்; எனப்பல சின்னங்கள் பணிமாற.’’ (திருக்குற்றுலப்புராணம்)

இன்ன வகையாக முன்னும் பின்னும் பன்னரிய படி எங்கும் இன்னைவிகள் எழும்பின. அவ்வமயம் கண்ணொளி பரப்பிக் காணமுடியாதவாறு எண்ணரிய உயிர்த் தொகைகள் நண்ணி நின்றமையால் இழயம் சாய்ந்தது; அதனால் வடத்திசை தாழ்ந்தது. உலகம் நிலை சூலைந்தது; உயிர்கள் அஞ்சி உள்ளங்கலங்கின; தேவர்களும் தியங்கினார்; மாதவர்களும் மயங்கினார்; நாகரும் நடுங்கினார்; யாவநும் ஒடுங்கி

ஞர்; சேடனும் திகைத்தான்; போமல்யாடு எங்கும் பெருந்திகி வெழுந்தது; அபனும் மாலும் அண்ணலை யாத்து அன்னே! என்னை? ஈது! என்றார். அவர் புன்னகசெய்து இப்புனிதரை யழைத்தார். இவர் நுழைந்து புதுந்து போய் ப்பணிந்து நின்றார். அவர் இனிது நோக்கி “முனிவர் திலகமே! நீ தென்திசை சென்று பொதியமலையில் நின்றால் இவ்வுலகம் சமமாகும்; எங்கள் திருமணமும் இங்கு நன்கு நிறைவேறும்” என்றார். அதனைக் கேட்டவட்டனே இவர் நாட்டார் சிந்தி நாணி வளைத்தார்; வாட்டமீக் கூர்ந்து மறுகி நோக்கினார்; மாலாதி மேலோரல்லாரும் ஈண்டுமேனிதிற்பு இப்பேராருளை எனக்கா பேணி அளிக்கின்றீர்! என்று தமக்குள் வேயே பேசிக்கொண்டார்; ஆயினும் கூசிநின்றார்; தம் பெருமை தாம் அறியாத்தன்மையை ராதலால் இப்பெரிய காரியம் குறியேனுகிய என்னால் எப்படி? முடியும் என்று எண்ணி யுளைத்தார்; அண்ணலை நோக்கி அகங்குழைந்தார்; அதேன் இதனைச் செய்யவல்லனா? என்று மீளவும் தாளில் விழுந்து தாழ்ந்து நின்றார். அன்று இவர் சொன்னபோது அம் முன்னவன் அருளிச்செய்த உண்மையை இதனடியில் காண்க.

அரண் அரூளியது.

என்னக் குறிய முனிவன்றனை எந்தை நோக்கி உன்னைப் பொருவு முனிவோர் உலகத்திலுண்டோ? அன்னத்தவனும் உனைநேர்கிலன்; ஆசலால் நீ முன்னிற் ரெவையும் தவறின்றி முடித்தி மன்னே. (1)

வேறுற்று தொன்முனி வோர்களில், விண்ணுவோரில், ஈறுற்றுமோ இதுசெய்கை? எவர்க்கும் மேலாம்

பேறுற்ற நின்னல் முஷவாகும்; பெயருகென்று கூறுற்றிடலும் முனி யீது குறித்துரைப்பான். (2)

அகத்தியர் இசைத்தது.

வாங்செய்தமேனி நெடுமால், மகவேள்வி மன்னன், தேங்செய்தகஞ்சத்து அயன்னிறக்; இச்செய்கைதீயேன் தாங்செய்திடவே பணித்திட்டனை; தன்மை யீதேல் நாங்செய்ததுவே தவம்போலும் நலத்த தெந்தாய்.

(கந்தபுராணம்)

இதனால் இவரது அருமை பெருமைகள் இனிது அறிய வாகும். எல்லாம் வல்ல இறைவன் இவரை நோக்கிப் “பிறரெவரும் உனக்கு நிகரில்லை” என்று சொல்லியுள்ளார் என்றால் இவருடைய தெய்வப்பெற்றியை எங்கனம் அளவி ட்டுரைப்பது? இவரது தவமகிமையை உலகம் அறிந்துய்யும் வண்ணம் அவ் அண்ணல் செய்த சூழ்ச்சியாதலால் சொல்லியபடியே இவர் செல்லத் துணிந்தார். அவ் வள்ளலைத் தம் உள்ளத்தில் சிந்தித்துக் கொண்டு தென்திசை நோக்கி வருங்கால் வழியிடையே அரியபல அற்புதங்கள் நிகழ்ந்தன. முடிவில் பொதியமலையை யடைந்து உறுதிபெற வடதிசை நோக்கி நின்றார். தாழ்ந்து குலைந்திருந்த உலகம் உடனே சமமாய் நின்றது. வருந்திகின்ற உயிர்கள் யாவும் மகிழ்ந்து திகழ்ந்தன. அமரர்முத லைவரும் இவரது பெருமையை வியந்தார்; பெரிதும் புகழ்ந்தார்; உரிமை மீக்கூர்ந்தார்; உவந்துபோற்றினார். தவலருஞ் சிறப்போடு தென்திசை யடைந்து எல்லா உயிர்களும் இன்புற இங்கு இவர் இனிது தங்கி பிருந்தமையால் தேன்முனி எனப் பெற்றார். அதன்பின் அங்குப் பரமன் திருமணம் அழகுற நன்கு முடிந்தது.

ஒத்தேறும் உவமையில்லா ஒருவன் உயர் மண முடிய உலகமெல்லாம், புத்தோகை யுடன் சிறந்து பொங்கி மணம் பெற வந்த போதனைய, இத் தேவ முனிவராக்கு இணையாக இசைத்திட நாம் எண்ணினோக்கின், எத்தேவர் எம்முனிவர் எவருள்ளார் என எவரும் ஏத்தி நின்றார்.

இங்ஙனம் உலகமெல்லாம் தொழுதீத்தக் அலகில் புகழீழாடு நிலவி நிவந்து பொதிய மலையில் இவர் இனிதமர்க்கு திருந்தார்.

பொதியம் என்பது நம்பாண்டி காட்டின் தெண்பாலு ஸ்ளதோர் சிறந்த மலை; இன்பநலங்கள் பல இசைக்கு திகழ் வது; அலகில் பல்வளம் குலவி நிற்பது; புலவர் பலரால் போற்றப்பெற்றது. இதில் இனிய பொழில்கழும், அரிய நீர் கிலைகளும், வெள்ளிய அருவிகளும், தெள்ளிய சுனைகளும், அழகியதழைகளும், நறுவியமலர்களும், விழுமிய கனிகளும், குழுமிய தருக்களும், எங்கனும் கெழுமியுள்ளன. இவற்றில் படிந்து இதிலிருந்துவரும் மெல்லிய காற்று கலமிக வுடையதாய் மன்பதைக்கு இன்பம் விளைக்கும் இயல்பினது. இதனையே தென்றல் என்பார். இம்மலைக்கு மலையும் என வும் ஒரு பெயருண்டு. இவர்வந்திருந்தபட்டன் இந்திர ஜெயதிய அமராவதிபோல் முந்தையினும் இது சிறந்து நின்றது. இது தவாநிலைக்கு ஏதுவாய தகவினை யுடையது. பவநிலையைப் போக்கவல்லது. இதன் பெருமையைப் பலதால்களும் மிக வியந்துபோற்ற யுள்ளன. ஈண்டுச் சிறிது காட்டிதும்.

போதியை.

உண்டாய நான்மறைபும் பகர்த்தான்செய் தவப்பேறுயெப்
பரவை முற்றும்
உண்டானுக்கு உறைவிடமாம் ஒருமலையின் பெரும்புக்கூடு
உணர்த்தமட்டில்

விண்டார்க்கும் கேட்டார்க்கும் விரும்பினர்க்கும் வணக்கினர்க்கும்
மேவிக் கண்ணூல்
கண்டார்க்கும் ஒருசிற்தும் கவிபுருட தெயர்செய்
கலக்கம் இன்றே. (க)

சித்தர்களும் நாவலரும் சென்றுகலை அரங்கேற்றும்
சீர்த்தி வாயந்து
முத்தமிழ்த்தாய் எனாலவி முனிக்கோமான் தனதிடமாம்
மொய்ம்பார் குன்றை
இத்தரையின் மலைமுழுதும் எண்ணில்லை நானும்விதம்
எழிலார் செவ்வேள்
கைத்தலத்து வேல்கருதி மற்றையர்கைப் படைகள் ஒல்கல்
கடுக்கு மண்ணே. (உ)

மாதவர்சேகரன் தனமும் வாழ்தலினால், அமர்அர
மகளிர்தம்மோ
டேதமில்மென்றளிர்த்துயில்கொள் பொழிந்செறிவால்புதன்போலும்
இயற்பா வல்லார்
போதனியந்திடும் வளத்தால், தனைத்தானே நிகர்த்திலகு
பொதியை வெற்பின்
சிதளத்தென்றலில் மதவேள் இவரானேல் ஐந்தொழிலும்
சிலைத்து போமே. (ஏ)

காமுகரிற் சசிபோலும், கடவுளரில் குகன்போலும்,
கவினர் தீஞ்சொற்
பாமுதிர்பல்கலைப்பெருக்கிற்றமிழ்போலும், கொடைநலத்தில்
பரமன் போலும்,
தீழுளை ஆயுதத் திரளில் வேல்போலும், பதாகைகளில்
சேவல் போலும்,
மாமுனிவர் குலத்தில் அகத்தியன் போலும், மலையினத்தில்
மலயம் மாதோ. (ஏ)

(புலவர் புராணம்)

இத்தகைய பொதியமலையில் இவர் பொருந்தியிருந்த காலத்து, இலங்கையிலிருந்து தன் ஆட்சியை எங்கும் செலுத்தி நின்ற அரக்கர் வேந்தனுகிய இராவணன் புதுமையாக இவர் போந்துள்ளமையை யறிக்கு ஆக்கு விமானமூர்ந்தூ விரைந்து வந்தான். இவ்வாக்கண்டான். முகமண்டலத்தில் ஞான எழில் பொலிந்து திகழ மோனமாயிருக்கும் இவரது பான் மையை நோக்கி உவந்தான்; ஆயினும் தன் மேன்மையோடு நெருங்கி வந்து “என் உத்தரவின்றி யீண்டு எவ்வாறு வந்து நீர் தக்கியிருக்கலாம்” என்று அவன் பொங்கி விழவினான். இவர் புன்னகைசெய்து அவனைப் புரிந்து நோக்கி “என் கட்டளையில்லாமல் நீ இங்கு எப்படி வரலாம்” என்று எதிர்ந்து கேட்டார். பண்டத்த பிரமனும் என்னேடு இப்படி எதிர்த்துப் பேசானே! யான், யார்! என்று உமக்குத் தெரியுமா? என அவன் தெளித்து நின்றான். வேதங்களை யெல்லாம் நன்கு தெளிந்த ஓர் வீரவேந்தன் என முன்னரே உன்னையான் அறிந்துள்ளேன் என்று இவர் பொழிந்து நின்றார். உடனே அவன் மகிழ்ந்தான். இவரது உறுதியையும் பெருமித்ததயும் நினைந்து நினைந்து வியந்தான். அவன் அங்கு நம் வியந்து நிற்குங்கால் “சாமகானஞ்செய்து சாமியையும் நீ வசப்படுத்திய தாகக் கேள்வியுற் றிருக்கிறேன்; எங்கே அதனைக் கொஞ்சம் பாடுக பார்க்கலாம்” என்றார். இவரது கேள்வியை அறிந்து அவன் கேண்மைமீக்கர்ந்து “உமக்கும் பாடவருமோ?” என்றான். இவர் வரும் என்றார். அதனைக் கேட்ட அளவில் அவன் அளவிலுவகை கொண்டு எங்கே பாடும் என்றான். கீதச்சுவையை நன்கு அனுபவித்துத் தினைத்துள்ளவ ஞதலால் இவரும் அதில் வல்லுநர் என்று தெரிந்த வுடனே விரைந்து விமானத்தி விருந்து தன் வீஜை

யெனடுத்துத்தந்து இவரைப்பாடும்படி வேண்டினான். இவர், முதலில் நீ பாடுக; அப்புறம் நான்; என்றார். அவன் அவ்வாறே முந்துறப்பாடினான். அதன்பின் இவர் யாழ்தழீஇப்பாடினார். அது பொழுது அங்கிருந்த விலங்கினங்களும், பறவைகளும், ஊர்வனவும் உள்ளங் சூழ்ந்து அருகுவங்து சலியாது நின்றன. மரங்கள் அசையாது அடங்கின. எதிரி விருந்த ஓர் மணிக்கற்பாறை உருகி நின்றது.

“தருக்கள்மசலியா; முந்நீர்ச் சலதியும்கலியா; நீண்ட பொருப்பிழி யருவிக்காலு நதிகளும் புரண்டுதுள்ளா; அருட்கடல் விளைத்தகீத இன்னிசை யமுதமாந்தி மருட்கெட அறிவன்தீட்டி வைத்தகீத் திரமேயொத்த.

வன்றரை கிழிய வீழ்போய் வாங்கினை கரிந்துகின்ற ஒன்றறி மரங்களெல்லாம் செவியறி வுடையவாகி மென்றளி ரீன்று, போது விரிந்து, கண்ணீரும் சோர நன்றறி மாந்தர்போல நகைமுக மலர்ந்த மாதோ.

பைத்தலை விடவாய்நாகம் பல்பொறி மஞ்சைநால்வாய் மத்தமா னரிமான்புல்வாய் வல்லிய மருட்கைபெய்தித் தத்தமா றறியாவாகித் தலைத்தலை மயங்கிச்சோர இத்தகைமாவும் புள்ளும் இசைவலைப் பட்டவம்மா!”

என்றபடியோ அன்றிவர் இசையில் உயிர்கள் உருகின்றன. அயலொன்றையும் அறியாமல் கண்ணீர்மல்கி இராவணன் பரவசமா யிருந்தான். பின்பு பெருமகிழ்வோடெழுந்தான். இவரை உவந்து பணிந்தான். “என் னுபிரினும் இனிய இசைஞானியே உமக்கு என்ன வேண்டும்” என்றான். இன்றுமுதல் இப்பக்கங்களில் வந்து எவர்க்கும் இடரிமைக்காமல் இருக்கவேண்டும் என்றார்; அவன் இசைந்து போற்றினான்; மீண்டும்பணிந்து உறவுடையஞைய் எழுந்து போயினான். அதுமுதல் அரக்கர் பயமின்றி மக்கள் மகிழ்ச்சியற்

றிருந்தார். அமர்கோன் முதலாக எவரும் அஞ்சுதற் குரிய அரிய போர்வீரனுகிய அக்கொடியவேந்தனைத் தமது இனிய கானத்தால் பினித்து உரிமையாளனுக்கு உயிர்களுக்கு ஊறு செய்யாவண்ணம் உறுதி செய்து விடுத்து இங்நாட்டைப் பேராளோடு பேணி நின்ற இப் பெருந்தகையை அக்காலத் திருந்தவரெல்லாரும் இறைஞ்சி யேத்தினார். இவர் செய்த நன்றியை நினைத்து பிற்காலத்தவரும் பேரன்போடு புகழ்ந்து போற்றினார். நம்மைக் காக்கவந்த கடவுளே என்று மக்களைனவரும் உளங்கணிந்து நாளும் இவரை வணங்கி நின்றார். இவர் இங்கனம் இருந்து காத்த வுண்மையைக் குறித்துப் பல நால்களும் புகழ்ந்து கூறியுள்ளன. சில ஈண்டுத் தந்து காட்டுதும்.

“தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின்
தொன்முது கடவுள்” என்பது (மதுரைக்காஞ்சி)

இதற்கு நச்சினார்க்கினியர் உரைகூறுங்கால் “இராவணைனை த்தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன்” என்றது காண்க.

தென்னவன் = இராவணன். தென் திசையிலிருந்து ஆட்சி செய்தவன் என்றவாறு.

“மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன்”
(சிலப்பதிகாரம்)

இதற்கு அடியார்க்குநல்லார் உரை கூறுங்கால் “முதிய மறையை யுண்டாக்கிய பிரமன் பின்னேனுகிய குறுமுனி” என முதலடிக்குப் பொருள் கூறியிருத்தல் காண்க.

“பன்னிருவ ராதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப

மன்னும் அகத்தியன் யாழ் வாசிப்பு”

(திருக்கைலாய் ஞானவுலா)

“இனிய பைந்தமிழின் போதியமால் வரைபோல் இசைக் குறூகாது, இமபலையின் தனியையின் தீஞ்சொற்கு உருகுறுஞ் சோணசைலனே கைலை நாயகனே” (சோணசைலமாலை)

“அன்ன ஸிருப்ப அவள்பாங்கி சென்று, மலை முன்னுள் உருக்கும் முனிநிகர்வை” (திருவெங்கையுலா)

“இராவணைப் பிணிக்கக் குறுமுனி பாடும் இசைக்கு உருகிய பொதியின் மலை” (தஞ்சைவாணன்கோவைபுரை.)

“பொதியின் கண் இருந்து இராவணைக் காந்தருவத் தால்பிணித்து, இராக்கதரை ஆண்டுஇயக்காமை விலக்கி” (தொல்காப்பியப் பாயிரவுரை.)

நம்முனிவர்பெருமான் மூவுகிற்கும் தனிநாயகனுய்தின்ற இராவணை இசையால் வென்று இங்கிலத்துக்கு இனிமை செய்த உண்மையை மேற்குறித்த நால்கள் விளக்கி நிற்பன காண்க. சேரமான் பேருமான், இளங்கோவடிகள், இளம் பூரணர், மாங்குடி மருதனர், சிவப்பிரகாசர் முதலிய பெரியாரெல்லாரும் இவர் இசைமை செய்து இங்கிலம் நலமுறப் பொதியிலின்கண் இனிதிருந்தமையை நினைந்து மனமகிழ்ந்து கூறியுள்ளார்.

பல்கலைக் குரிசிலாய் நல்லிசைபரப்பி இங்ஙனம் இவர் நண்ணி யிருக்குங்கால் பல திசைகளிலுமிருந்து நாளும் அற் ஞர்பலர் குழுமி வந்து இவரைத் தொழுதுசென்றார். சிலர் ஆண்டுத் தங்கி அடிபணிந்து நின்று அருங்கலை பயின்றார். அங்ஙனம் அமர்ந்து பயின்றவர்க் ஞக்குள் பண்ணிருவரே இயற் புலமையில் மிகச் சிறந்து விளங்கினார். அவராவார்

1. தொல்காப்பியர்
2. அதங்கோட்டாசான்
3. துராவிங்கர்
4. செம்டூட்சேய்
5. வையாபிகர்
6. வாய்ப்பியர்
7. பன்ம்பாரர்
8. கழாம்பர்
9. அவிநயர்
10. காக்கைபாடி னியார்
11. நற்றத்தர்
12. வாமனர்

என்னும் நடமங்களோடு வயங்கி யுள்ளார். இவர் இலக்கணப் பயிற்சியாளர். கந்தருவ வேதமாகிய இசை, ஆபுள் வேதமாகிய மருத்துவம் முதலிய கலைகளையும் சிகண்டி முதலிய பல முனிவர்கள் இவர்பால் பயின்றுபோடுள்ளார்.

இப்பண்ணிருவருள்ளும் தொல்காப்பியரே எல்லாவகையிலும் வல்லவரா யிலங்கி நின்றார். ஒல்காப்புக்கூடு உயர்ந்து திகழ்ந்த அவர், உலகம் இன்புற ஓர் அரிய இலக்கணநாலை அருளிச் செய்தார். அது, அவர்பெயரால் தோல்காப்பியம் என வழங்கப்படுகின்றது. புலவராலகிற்கு ஓர் இலகொளி ஞாயிருப் பெண்டும் ஒளிவீசி அஃது நின்று நிலவுகின்றது. பள்ளித்தோழராய் அவருடனிருந்து பயின்ற மற்றவரும் தத்தமக்கியன்றவரது தனித்தனியே நால்கள் செய்தனர் அவ் வெல்லா வற்றுள்ளும் இத் தொல்காப்பியமே பல்கதிர்ப்பறப்பி அறிவுப்பிழும்பா யமைந்துள்ளது. உலகு

உயிர்களின் கிலையியல்களைவற்றைம் மலைவற விளக்கித் தளிவற நிற்கும் இவ்விழுமிய நாலை அவர், இம்முனிவர் பெருமான் அருளியிருந்த அகத்தியம் என்னும் உயர் நாலை யேழுதனிலையாக் கொண்டு சின்னைட் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு இதழுற வழியமையச் செய்தார்.

“வீங்குகட ஹுடுத்த னியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென
வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனேப் பெருமை அகத்தியன் என்னும்
அருந்தவ முனிவன் ஆக்கிய முதனால்
பொருந்தக் கற்றுப் புரைதப வணர்ந்து
நல்லிசை நிறுத்த தொல்காப் பியன்”

(பன்னிருப்படலம்.)

இதில் மேற்குறித்த உண்மை விளங்கிகிற்றல் காண்க. இவர் தமிழ்மொழி விளங்கவந்த தல ஒளியார் எனவும், தேவரும் போற்றும் மேவரும் பெருமையுடையார் எனவும், இதுபொழுது விளங்கும் தொல்காப்பியத்துக்கு இவரானிய அகத்தியமே முதனால் எனவும் பிறவும் இதனால் இனிதுணரலாகும்.

“மன்னிய சிறப்பின் வானேர் வேண்டத்
தேன்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தானின் றணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப்பகர்ந்த
பன்னிரு படலம் பழிப்பின் றணர்ந்தோன்.”

(புறப்பொருள்)

இவரது சிறப்பு, இருப்பு, பன்னிருவருக்கும் இன்னரு

எங்கெல் பயிற்றிவந்த பான்மை, மேன்மை முதலியன் இதன் கண்ணும் உணர்த்தப்பட்டிருத்தல் காண்க.

உணர்வொளி பரப்பி இங்குணம் இவர் இருந்த காலத் திற்கு மிக முன்னதாகத் தென்மதுரையில் தமிழ்ச் சங்கம் கிளை யிருந்தது. தென்மதுரை என்பது இதுபொழுதுள்ள தென் எல்லையின் கடற்கரை யாகிய குமரிக் கோட்டிலிருந்து சற்றேறக்குறைய நூறு காவத தூரம் தெற்கே யிருந்த ஓர் அழகிய பெரிய நகரம். அதிலிருந்து தான் பாண்டிய மன்னர்கள் பண்டு தொட்டு வழி வழியாக அமர்ந்து முதலில் அரசு புரிந்து வந்தனர். அம்மன் னர் பெருமக்கள் தம் தாய் மொழியாகிய தமிழ்மொழி யைஇனிது பாதுகாக்கும் பொருட்டுப் புலவர்களைத் தொகுத்து அதில் ஓர் சங்கம் நிறுவினார். அது, நாலாயிரத்துநாலுற்று காற்பது 4440 மாண்டுகளாக நன்கு நடைபெற்று வந்தது. அதில் இவரைத் தலைவராய் இருக்கும்படி பரமனும் அறமுகப் பெருமானும் அருள்புரிந்து பணித்தார் அப்பெருமான்கள் பேரருளைச் சிரமேற் கொண்டு இவர் அங்கு முதல்வராய்வீற்றிருந்து தமிழராய்ந்துவந்தார். தமிழ் ஆராய்தல் என்பது உயிர்களின் உணர்விற்கு ஒளியாடுவன் மொழிகளில் வழுவு கிக்கா வண்ணம் பாது காத்தல். இதுபொழுதுள்ள பாதுகாப்பையும் இங்குச் சிறிது நின்று சிந்தித்துக் கொள்க. தமது தவ மகிமை யாலும் காய் சித்தியாலும் இடை யிடையே அங்கு விரைவில் சென்று பாண்டிய மன்னர்க்கு வேண்டிய நீதிகள் கூறி ஆண் டுமர்ந்திருந்த ஐந்துற்று காற்பத் தொன்பது புலவர்களுக்கும் அற்வுநலங் கொளுத்திச் சங்கத்தைப் பெரிதும் கண்ணுங்றப் பேணி வருமாறு பணித்துத் தவத்தையும் தமி

ஷையும்தாழாது இவர் வளர்த்துவந்தார். அங்னம்வருங்கால் ஒருநாள் கடல் பொங்கி யெழுந்து அந்திலத்தைக் கவர்ந்து கொண்டது. நாற்பத்திதான்பது நாடுகளைத் தனக்குள் கிளைகளாகக் கொண்டிருந்த அந்திலமுழுவதும் கடலுள் மூழ்கி அழிந்தது. அதன் பின்பு வினைவழி உலகம் நிலைபெறும் என்று இவர் தம் தவ வழியிலிருந்தார். பல நாற்றுண்டு களுக்குப் பின்னர் வேண்டோர்ச் சேழியன் என்னும் பாண்டியமன்னன் தோன்றி மீண்டும் ஓர் நகரத்தைப் படைத்து ஆண்டு வாழ்ந்து வந்தான். வருங்கால் மறுபடியும் ஓர் சங்கத்தை திறுவி அதில் வந்து வீற்றிருக்கும்படி இவரை வேண்டியமைத்தான். இவர் அருள் சுரந்து அவன் வேண்டுகோளுக் கிசைக்குத் து அவ்வாறே அங்கு மேசி யிருந்தார் கபாடபுரம் எனப்பெயரிய அப் புதிய நகரில் நிறுவப்பட்ட இரண்டாம் சங்கத்தில் சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை, வெள்ளூர்க் காப்பியன் என இவர் முதலான ஐம்பத்தொன்பது புலவர்கள் அமர்ந்திருந்தார். அவரைவரும் இவரது அருள்வழியொழுத் தமிழினை ஆராய்ந்து வந்தார். அது மூவாயிரத்தெழுது 3700 ஆண்டுகள் நடைபெற்று வந்தது. பின்னர் ஒருமுறை அந்கரமும் அதனைச் சூழ்ந்திருந்த நாடுகளும் கடல்வாய்ப்பட்ட டமிந்துபோயின. போகவே நீண்டகாலமாக ராண்டும் இபங்காமல் தாம் வேண்டிய மலையில் மேசி யோகநிலையில் இவர் அமர்ந்திருந்தார். நெடுங்காலத்துக்குப் பின்னர் அஃதாவது இற்றைக்கு மூவாயிரத்தற்கு ஆண்டுகட்குமுன்னர் முடத்திருமாறன் என்னும் பாண்டியமன்னன் தோன்றி இப்பொழுதுள்ள மதுரையை ஸமர்ந்து தனது மரபின்முறைப்படி ஓர் சங்கம் திறுவித் தமிழை வளர்த்தான். அவ் வேந்தனும் இம்முனிவர் அடியைப் பணி

ந்து, இனிய நீதிகள் பல தெளிந்து, உயிர்களின்புறத் தமிழழைம் அரசையும் கண்கு பாதுகாத்து வந்தான். இம் மூன்றும் சங்கம் ஆயிரத்தெண்ணூற்றைம்பது(1850)ஆண்டுகளாக கண்கு நஸ்தபெற்று வந்தது. அச்சங்கத்தில் நாற்பத்தொன்பது புலவர்கள் அங்கத்தவரா யிருந்து தமிழை ஆராய்ந்து வந்தார். அவர்னவரும் இவரருள்வழி ஒழுகித் தெருள டைந்து திகழ்ந்தார்.

முதல் இடை கடை என்னும் மூன்று சங்கங்களிலும் இவர் அமர்ந்து அருங்கலை விளேதராய்விளங்கி யிருந்தார். இவரது உணர் வொளியால் நன்மாண் நுழைபுல முடையராய்ப் பண்மாண் குணங்களும் அறைந்து, தண்ணீரி நிறைந்து, விண்ணவரும் புகழு எண்ணீரிய புலவர்கள் நண்ணியிருந்தார். அவ்வக்காலத்து அவர்கள் பாடியுள்ள நால்கள் பல. அவற்றுட் சில பேருங்குருகு, சிறகுருகு, வெண்டாளி, வியாழமாலை, களரியாவிரை, சேயிற்றியம், பரதம் என்பன போலக் கேட்கப்படுவனவே யன்றி இக்காலத்தில் அவைகாணப்படுவன வல்ல. மேற்குறித்த சங்கங்களின் நிலைமையையும், எங்கும் பொங்களைப் பாப்பி இஞ்சானபானு அங்குத் தங்கியிருந்த தலைமையையும் பல நால்கள் வியந்து கூறியுள்ளன. அடியில் வரும் பழையபாடல் ஒன்றிலும் இவை இனிதுணரலாகும் அது வருமாறு காண்க:

க. முதற்சங்கம்.

“வேங்கடங் குமரி தீம்புனற் பெளவத்
கிந்நான் கெல்லையின் இருந்தமிழ் பயின்ற
செங்நாப் புலவர் செய்தியீண் உரைப்பின்
ஆடகக் குடுமி மாடக் கூடவின்

- 5 முன்னர்ச் சங்கக் கணமாப் பலகையில்
 திரிபுரம் ஏரித்த விரிசடைக் கடவுள்,
 மன்றல் மாத்தார்க் குன்றேறி இளஞ்சேப்,
 தீண்டிறற் புலமைக் குண்டிகைக் குறமுனி
 புவிபுகழ் மருதங் கவினிய முரிஞ்சிப்
- 10 பதிமுடி நாகன், நிதியின் கிழவன்,
 இனையர் ஐந்துற்று நாற்பத்தொன் பதின்மர்;
 அனையர் நானுன் காயிர நாற்றெழு
 நாற்பத்தொன் பதின்மர் பார்க்கிற்செங் தமிழோர்
 புரிந்தன செய்யுட் பெரும்பரி பாடலும்,
- 15 முதுமை யடுத்த நாரையும், குருகும்,
 கதியுறச் செய்த களரியா விரையும்,
 ஆங்கவர் இருந்ததும் அத்தொகை யாகும்;
 ஈங்கவர் தம்மை இரீஇய பாண்டியர்கள்
 காய்சின வழுதிமுதல் கடுங்கோன் ஈரு
- 20 ஏசிலாவகை எண்பத்தொன் பதின்மர்;
 கவியரங் கேற்னூர் எழுவ ராகும்;
 மகத்துவ முடைய அகத்தியம் இலக்கணம்;

2. இடைச்சங்கம்

- வடுவது காட்சி நடுவட் சங்கத்து
 அகத்தியர்; தொல்காப்பியத் தமிழ் முனிவர்,
 52 இருந்தை யூரிற் கருங்கோழி மோசியார்,
 எள்ளாப் புலமை வெள்ளூர்க் காப்பியன்,
 இறவா இசையிற் சிறுபாண்ட ரங்கன்,
 தேசிக மதுரையா சிரியன், மாறன்,
 தவரொப் பாய நுவரைக் கோமான்,
 30 தேரூங் கவிபுனை கீரங்கையர், இவர்

- ஒன்பதோ டுத்த ஜம்பதின்ம ராகும்;
 தவலருங் கேள்வித் தன்மையருள் ஸிட்டு
 இவர் மூவாயிரத் தெழுநூற் றவரே;
 வையகம் பரவச் செய்த செய்யுளும்
- 35 இருங்கலி கடிந்த பெருங்கலித் தொகைபொடு
 குருகு, வெண்டாளி, தெருள்வியாழ மாலீ,
 அங்காள் இலக்கணம் அகத்தியம்; அதனைடு
 விள்ளைட்செய்த பிறங்குதொல் காப்பியம்,
 மதிகலங் கவின்ற மாபுராணம்,
- 40 புதுகலங் கனிந்த புத புராணம்,
 வல்லிதினுணர்ந்த நல்லிசை நுணுக்கமும்,
 தாவாக் காலம் தமிழ்பயின் நதுவும்
 மூவா யிரத்தோ டேழுஙாற்றி யாண்டு;
 பரீஇய சங்கம் இரீஇய பாண்டியர்கள்
- 45 வெண்டேர்ச் செழியன் முதலா விறல்கெழு
 சிண்டேர்க் கொற்ற முடத்திரு மாறன்
 முரசுடைத் தானை மூவா வந்தம்
 அரசுநிலை யிட்டோர் ஜம்பத்தொன் பதின்மர்;
 இவ்வகை அரசரிற் கவியரங் கேறினர்
- 50 ஜவகை அரசர்; ஆபிடைச் சங்கம்
 விண்ணகம் பரவும் மேதகு கீர்த்திக்
 கண்ணகன் பரப்பிற் கபாடபுரம் எனப்;

ஈ. கடைச்சங்கம்

- பருங்கடைச் சங்கம் இருங்கோர்யார்? எனின்,
 சிறுமே தாவியார், சேந்தம் பூதனூர்,
- 55 அறிவுடை யரனர், பெருங்குன்றார் கிழார்,
 பாடல் சான்ற இளந்திரு மாறன்,
 கூடலா சிரியர், நல்லங்துவனூர்,

பரவு தமிழ் மதுரை மருதனிளாகர்,
 அவிர்கணக் காயர், நவில்நக் கீர்,
 60 கீரங் கொற்றர், கிளர்தே னார்கிழார்,
 ஒருங் கலைமண ஹராசிரியர்,
 நல்லூர்ப் புளியங் காய்ப்பெருஞ் சேந்தர்,
 செல்லூ ராசிரியர், முண்டம் பெருங்குமர்,
 முசநி யாசிரியர், நீலகண்டனூர்,
 65 அசைவிரி குன்றத் தாசிரியர், அன்றி
 நாத்தலங் கனிக்குஞ் சீத்தலீச் சாத்தர்,
 முப்பாலுணரும் உப்புரி குடிகிழார்,
 உருத்திர சன்மர், மருத்துவ ராகிய
 நாம நாற்கலைத் தாமோ தரனூர்,
 70 மாதவள ஸ்ரோ டோதுமிள நாகர்,
 கடியுங் காமப் படியங் கொற்றனூர்,
 அருங்செயி ஹர்வாழ் பெருங்சவ ணரூடன்
 புனிபுகழ் புல்லைக் கபிலர், பரணர்,
 இன்னுத் தழிந்த நன்னூகர், அன்றியும்
 75 ஒல்காப் பெருமைத் தொல்காப் பியத்துக்கு
 உரையிடை யிட்ட விரகர்கல் லாடர்,
 பேர்மூல முணரும் மாமூலர், தம்மொடு
 விச்சை கற்றிடு நச்சென்னையார், முதல்
 தேனுற் றெப்பச் செந்தமிழ் பகர்ந்தோர்
 80 நானுற் றுவர்முதல் நாற்பத்தொன் பதின்மர்;
 டீடுபெற வலகிற் பாடிய செய்யுள்
 முத்தொள்ளாயிரம், நற்றினை, நெடுங்தொகை,
 அகநானாறு, புற நானுறு,
 குறுங்தொகை, சிற்றிசை, பேரிசை, வரியோ
 85 டறம்புகல் பதிற்றுப்பத்து, ஜம்பதோடிருபான்

பெறும்பரி பாடலும், குறுங்கலி நூற்றைம்
பதுமுதல் ஆகிய நவையறுங் கலைகள்;
அக்காலத்தவர்க்கு அகத்தியம், அதனைகு
மிக்கா மிலக்கணம் சிளங்கு தோல்காப்பியம்:
90 எண்ணூற் கேள்வியர் இருந்த தாயிரத்
தெண்ணூற் தைம்பது வருடம் என்ப;
இடர்ப்படா திவர்களைச் சங்கம் இரீலைபினர்
முடத்திரு மாறன் முதலா உக்கிரப்
பெருவழுதியிருப் பிறங்கு பாண்டியர்கள்
95 நரபதிகளாகு நாற்பத்தொன் பதின்மா;
இவருட் கவியரங் கேற்னர் மூவர்;
புவிரிற் சங்கம் புகழ்வட மதுரை;
ஆதிமுச் சங்கத் தருந்தமிழ்க் கவிஞர்
ஒதிய செய்புன் உலவாப் பெரும்பொருள்
100 வாளாக் கேட்கும் தோளாச் சேவிக்கும்,
கேட்டுஞ் தேரியா ஓட்டை ஞஞ்சினுக்கும்,
நுழையா; ஆதலின், நுழைபுன் தன்னினைம்
விழைவர்க்கு உரைக்க வேண்டுவர் தெரிந்தே.”

மேற்குறித்த முச்சங்கங்களின் வரலாறுகளும், அவை
நிலைபெற்றிருந்த கால அளவுகளும், அவற்றைக் குறித்து
வந்த பாண்டியர்களின் ஆண்டலைக்கணமகளும், அவற்றின்கண்
இருந்துதமிழை ஆராய்ந்து வந்த புலவர்களின் நிலைமைகளும்,
அவர்கள் வழி வெளிவர்த நால்களும், அப்புலவர் பெருமக்க
ளவிலாராக்கும் தலைவராய் நின்று உணர்வொளி பார்பி இம்
முனிவர்பெருமான் அருள்புரிந்து நிலவியிருந்த தலைமையும்,
பிறவும் இதன்கண் ஒளிர்வனகாண்க.

முதல் இரண்டு சங்கங்களும் கடல் கொண்டெடாழிந்த
பின் நெடுங்காலமாக இடைகுண்றியிருந்த வழுதிமரபு மீண்டும்

நெங்கிளைத்து இவராள்வதி ஒழுகிப் பெரும்புகழைய்தி உலக முழுவதையும் பொதுவற ஆண்டது. அம்மரபில் தோன்றிய மன்னரனைவரும் வழிவழியாக இவரைக் குலகுருவாகக் கொண்டு முறைசெய்து வந்தனராதலால் அவர்க்கு வேண்டிய நலங்களை இவர் விழைந்து செய்துவந்தார். அதனால் இப்பாண்டு நாடு சண்டிய திருவோடைழுஞ்சு திகழ்ந்தது. அமிழ் குறழ்தமிழும், அறிவுயர் புலவரும், விழுமிய சங்கமும், குழு மிப அங்கமும், மணிமுடி மன்னரும், அணிவரு பின்னரும் இனிது விளங்க இவர் விளங்கியிருந்தமையால் இத்தென்னை பொன்னுடைன் எங்கனும் வளங்கள் பொங்கியிருந்தன.

“சந்தனைப் போதியச் சேந்தமிழ் முனியும்
சவுந்தரபாண்டியன் எனுந்தமிழ் நாடுனும்
சங்கப்புலவரும் தழைத்தினி திருந்த
மங்கலப் பாண்டி வளாடு”

என இந்நாட்டைக்குறித்துப் போற்றுவாரெல்லாரும் இவரை முன்னுற வைத்து ஏத்துவாராயினார். இவராள்மாட்சியால் பிறநாட்டுள்ளும் அம்மன்னர் ஆட்சி பெருகின்றது.

கடல்கோளின்காரணம்.

சம்மாகீர்த்தி என்னும் மன்னனுக்குப் பதினேழுதலை முறைக்கு முன்னிருந்த ஓர் பாண்டியன் ஒருமுறை கடலை அவமதித்துத் தனது காலால் மிதித்து வேலால் ஏறிந்தான். அங்ஙனம் ஏறிதற்குக் காரணம் கடலரசனுகிப் வருணன் தன்மீது பககசெய்திருந்தமையேயாம். அச் செற்றத்தை நினைந்து காலகதியை அவன் கருதியிருந்தான். அதுவாய் த்தபோது அவன் ஏவலால் கடல் சீர்த்தெழுஞ்சு அம்மன்ன வன் மராசினராண்டிவந்த தென்னைட்டைமேற்குறித்தபடி இந்

முறை கவர்ந்து கொண்டது. அதனால் கொடும் மலையும் நாடும் ககரமும் ஆறும் பிறவும் நீராயோழிந்தன. அங்காட்டின்வட வெல்லையாயிருந்த பல்லுளி ஆறும் அதனேடு உடன் ஒதிந் தது. அது, அகன்று பரந்து சிறந்து விளங்கியிருந்தது அஃதமின்து போகவே பின்பாலவர் அதன் வடபால் வக்கு ஆட்சி செய்து இம்முனி புங்கவரது அருள்வலியால் இமயம் வரையும் தமது ஆணையை இனி து செலுத்தினார். இவ்வுண் மையை அடியில் வருவனவற்றின்கண் சிற்றுகாணலாம்.

“அடியில் தன்னளவு அரசர்க்குணர்த்தி
வடிவேஸ் எறிந்த வான்பகை பொறுது
பல்லுளி யாற்றுடன் பன்மலை படுக்கத்துக
சூமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி”

(சிலப்பதிகாரம்.)

மலைத்திலை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடப்படப்
புளியொடு வில்லீக்கிப் புகற்பொறித்த கிளர்கேண்ணை—
வலியினுன் வணக்கிய வாடாச்சீர்த் தேன்னைவன்.

(கலித்தொகை.)

விரிந்து பரந்து மிகுந்த வளங்களோடு அகன்று கிடந்த தென்புலத்தைக் கடல் கவர்ந்து கொண்டதும், அதன்பின் கிளர்ந்தெழுந்து அவ்வழுதியர் இவரருள்வழி நின்று வடதிசை முழுவதும் வளைந்தாண்டதும், அவர்களுக்கு உறுதிசெய்து இவர் இனிதிருந்ததும் பலதால்களிலும்குறிக்கப்பட்டுள்ளன.

இன்னவாறு அம்மண்ணவர்முதல் பின்னாவ ரெவரும் இவரின்னருளால் முன்னிய நலக்களைய்த மன்னியிருந்தனார்.

ஆண்டேர் பலர்க்கும் அறிவுட்டி வாண்டேய் புகழோடு இங்ஙனம் மருவி நின்ற இவர், தென்மதுரை, மகேங்கிரமலீ, கபாடபுரம், பொதியமலீ, தண்டகவளம், விந்தம், தமனியம், ஏமகூடம், காசி, நைமிசம், கயா, இமயம் என்னும் இப்பன் னிரண்டிடங்களிலும் காலந்தோறும் கலந்தினிதிருந்தார். இவ் இனிய இடங்கள் எல்லாவற்றுள்ளும் பொதியமலையே இவர்க்குமிகவும் உரிமையாயிருந்தது. அதனால் போதிய முனிவன், மலய மாதவன் என இவர் பெபர்பெற்று நின்றார். சானகியைத் தேடி வரும்படி வானரங்களுக்குக் கூறி விடுக் கால் சுக்கிரீவன் இவரை மிக வியக்கு குறித்து விடுத்துளான். அன்று அவன் கூறியபடியை அடியில் காண்க.

தேன்தமிழ்நாட் டகன் போதியிற் றிருமுனிவன் கமிஷ்சங்கம்
சேர்கிற் பிரேஸ்
என்றுமவன் உறைவிடமாம் ஆதலீனால் அம்மலையை
இறைஞ்சி பேசுக
பொன்றணிந்த புனல்பெருகும் பொருங்கயலூம் திருநதியின்
பொழிய நாகக்
கன்று வளர் தடஞ்சால் மகேங்கிரமா நெடுவரையுங்
கடலுங் காண்டிர். (இராமாயணம்.)

முனிவன் சுக்கம் சேர்கிறபிரேஸ் இறைஞ்சி ஏசுமின் என்ற இதனால் அக்காலத்தவர் இம்முந்திபால் கொண்டிருந்த அன்பும் பணிவும் அறியலாகும். இவர் இருந்த இடமெல்லாம் தமிழ்ப் புலமை மிக்க முனிவர்குறாம் அமர்ந்திருந்த வுண்மையையும், இவரது சிறந்த தன்மையையும் இதுவிளக்கி கிற்றல் காண்க. பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னர் எழுந்தருளியிருந்த முனிவர் இருப்பினை வானர மன்னன் வாயிலாகக் கப்பர் உணர்த்தியிருக்கும் அறுமை யீண்டு உண்றியுணரத்தக்கது. இப்பெருமானுக்கு இருப்பிடமாயிருத்தலினால்

பொதியமலையூர் ஞானிலையமென வானவரும் வணக்கினின்று வழுத்தி யேத்துகின்றார். இவர் சௌந்திருந்த பின்துண்டகவணம் விண்டலமும் புழுவிளங்கி பிருந்தது.

தண்டகம்

இவர் தூண்டகவணத்தின் இடையிலிருந்த அபார்த்துதான் இராமர்முத்துவிமுதல் இவரை வந்து கண்டது. அவ் வீசலூர்த்தி இஞ்ஞானமுர்த்தியைப் பார்த்தபினுப் புரியபல சீர்த்திகளையடைந்து விளங்கினார். தம் மனைவியையும் உடப்பலையிடும் உடன அழற்றுத்துக்காண்டு அஸ்வன்ஸல் வள்ளல் வனபடுகுது வாலகலங்யாலுமுதலையு முனிவர்களைக் கண்டு இனிய விரைகளாடித்துணத்தி சிலகாலத் தங்கியிருந்த அவாகசு ஒவ்வொடிய ஆதரவுகளைச்செய்து பின்பு சுதீக்கணன்னரை விந்து கண்டார் அவர்களைப்பொறியடக்கிய அருந்தவ முனிவரர் உம்பிரும்புக்கும் உயரியல்லாடையிரவர்.

“குருமேனி சுதீக்கணன் என்னுமவு இடாலாலும்தூர் சோலைசென் நெய்தினோ” (இராமர்யணம்)

என்றபடி எய்தப் பிணிந்தபொழுது அவர் அகமக்குந்துதமுன்னார். தமமடம் சிலகாலம் விருந்தினாப்ததங்கியிருக்கும்படி இராமரை அவர் மிக விரும்பி வேண்டினார். “அன்றுமுதல் இன்றுவரை யான்பாந்து தவமெல்லாம் அரசேகிடுவிடியின்னுக்குத்துக்கணையாத் தந்துநின்றேன் இருந்தால்க விருந்தாகாந்தால்” என்று அவர் விழைந்து மொழிந்தார் குற்றுவர்களுக்குமாற்கீட்டு அவன்னை மொழிக்கைக் கீட்டு அவன்னை மீக்கூத்துக்கீட்டு அவன்னை மீக்கூத்துக்கீட்டு அவன்னை!

காணவேண்டு மென்று அவாவி நிற்கின்றது; என்னை அங்கு அருள்புரிந்தனுப்ப வேண்டு மென மிக வணக்க வேண்டினார். உடனே அவர் உவந்து சொல்லிய படியை அடியில் காண்க.

“நல்லதே நினைந்தாய்; அது நானுமுன் சொல்லுவான் துணிகின்றது; தோன்றல்! நீ செல்லு காண்டவற் சேருதி; சேர்ந்தபின் இல்லை நின்வயின் எப்தவில் லாதவே.”

என்று சொல்லிவிடுத்தார். “செல்லுக; ஆண்டு அவரைச் சேருதி; சேர்ந்தால் நீ அடைதற்கரிய தொன்றில்லைபாப; எல்லாநலங்களும் ஒருங்கே எப்தி உயர்க்கு திகழ்வாய்” என இராமரைப் பார்த்து அவர் சொல்லியுள்ள இதனால் முனிவர் குழாங்கள் இப்புனிதரை மதித்திருந்த மாட்சி இனிது ணரலாகும். அவரிடம் ஸிடைபெற்றுச் சென்று இவர் தவச்சாலையிருந்த மலர்ச்சோலையை அம்மன்னர் அனுகினா. அவரது வரவினை யறிந்து இவ் வரமுனிவர் பெருமகிழ் வடைந்தார். எதிர்கொண்டிடமுந்தார். அவ்வமயம் அறி ஞர்பெருமானுகிய இவரைக் குறித்துக் கவிஞர் பெருமானுகிய கம்பர் கூறியுள்ள அருமைப்பாடல்கள் ஈண்டு அறி தற்குரியன. அவற்றுள் சிலகாட்டுதும். பொருளைக் கருத்துனர்க் காண்க.

அகத்தியர் எதிர்வந்தது.

ஆண்டகையர் அவ்வாயின் அடைந்தமை யறிந்தான் ஈண்டுவகை வேலைதுணை ஏழூலக மெய்த மாண்ட வரதன்சரண் வழங்க எதிர் வந்தான் நீண்டதமிழால் உலகை நேமியின் அளங்தான். (க)

கடல்குடித்தது.

பண்டவனர் மூழ்சினர் படார்களென வானேர் எண்டவ! எமக்கருள் கெனக் குறையிரந்தார் கண்டோருகை வாரினன் முகந்துகடல் எல்லாம் உண்டவர்கள் பின்னுமிழ்க என்றலும் உமிழ்ந்தான்.

மாயாவி இல்லவலைன வதைத்தது.

தூயகடல் நீர்அடிசில் உண்டது தூரந்தான் ஆயவதலால் அமருமெய்யுடைய அன்னன் மாயவினை வாளவுணன் மாயஅவன் வன்கைமக்காயமினி துண்டுலகின் ஆரிடர்களைந்தான். (ஏ)

விந்தமடக்கியது.

யோகமுறு பேருயிர்கள் தாம்ஹலை வுரூமல் ஏகுங்கறி யாதன மிதித்தடியி னேறி மேகநெடு மாலைதவழ் விந்தையேனும் விண்டோய் நாகமது, நாகமுற நாகமேன நின்றன். (ஏ)

உலகை நிலைநிறுத்தியது.

மூசரவு சூடுமுத லோனுரையின் மூவா மாசில்தவ! ஏகென வடாதுதிசை மேனுள் நீசமுற வானினேடு மாமலய நேரா ஈசனிக ராயுலகு சீர்பேற இருந்தான். (ஏ)

தமிழை வளர்த்தது.

உழக்குமறை நாலினும் உயர்ந்துலக மோதும் வழக்கினும், மதிக்கணிவினும், மரபினுடி

நிமுற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சீடர்க்கட்டவுள்ளதுந்தத்துமிழ் தஞ்தான்.

கண்டனன் இராமனை வரக்கருணை கூரப்
புண்டிரிக்கவாணயனம் நீர்ப்பூருதியு நின்றோன்
வண்டிசையும், ஏழூலகும், எவ்வுயிரும் உய்யக்
குண்டிகையன்ற பொருளிலீ கோவோகோணர்ந்தான். (எ)

அடி தோழுத் இராமனைத் தழுவினின்றது.

நின்றவனை வந்ததெடி யோன் அடி பணிந்தான்
அன்றவனும் ஏனாலுமுதைமீஇ அழுதகண்ணேன்
நன் றுவர் வென் றுபல் நல் றுரை பகர்ந்தான்.
என்றமுள தேன்தமித் தியம்பி யிசைகோணடான். (ஏ)
(இராமாயணம்.)

இவர்து அருமையும், விசயற்கியன, வெல்லாம் செய்து
முடித்தபெருமையும், உலகமுய்ய உதவிநிற்கும் உரிமையும்,
பிறவும் இதன்கண் ஒள்ளவன் கரண்க. இராமரைத் தழு
விக் கொண்டபோய்த் தம் தவச்சாலையில் இருத்தி அற்
வுதைகள் பிலகூறி இவர் இனிதுபசுரித்தாட. “என் இல்
வின்கண் வங்கி நீங்கிணுங்கிணுங்க யிருந்தது தூயான்செய்த
அருந்தவத்தின்ஸ்வெநும்படினே” என று இவர் உவந்துரை
த்தார். அவ்வரையைக் கேட்டபொழுது அவர் உள்ளமு
ருகினர்; தங்கு செந்தாமரைக் கண்களினின் று வெள்ளம்
யெஞ்சுகவமெய்யுமிக் கிலிர்த்தார்; வள்ளலே! என வணங்கி
மொழுந்தார் அவாது வாது தித்தபதியுலூக்குழுமில் காண்க.

“ஏன்றமனி யைக்தொழுது இராமன் இமையோரும்,
ஏன்றதுவ முற்று விட்டியோரின் விட்டியோரும்;
உன்றனருள் பெற்றலர்கள்; உன்னருள் சுமிந்தேன்
வெஞ்றனன்று அனைத்துலகும் மேற்பிளிதி னென்றான்”

“அமரருக்கும், அரிய தவமுடையீ ஏற்ரெவீர்க்கும்
கிண்டியாத்துலகு மேற்குள்ளீ இன் றுஸியருள் இப்பெற்றேன்;
இனிய எனக்கு அரியது மாது? இது உலக மூல்லாலுமின்றையும்
ஒருங்கே வேண்டு சுயங்கிதேன்;” என்ன அவ்விசூசித்து சிங்கம்
இவரைக்கண்டுதால் ஜூன்டார்மாகலங்களை விடுத்து மனங்
கனிந்து மிகிழுந்து கொண்டு அடியிருக்கும் அருணமண்டு இதில்
ஒன்றிண்டு யுணர்கூ

“அறநதலை கிறத்தி வேதம் அருள்சுராந் தணறந்தநீதித்
திறந்தெரிந் துகம்புணசு செங்கெறி செலுத்தித்தீயோர்
இறந்துக் கூறி இடர்துக்கூடத் தேக்கின்டு
புறந்தனன் தன்பீர்த்தம் ஏத்துவார்ப்பிற்பிரப்புப்பான்”

என்றப்படு சிறந்துநின்ற அச்சிலுத்த ஏத்தாலும் இவர்க்காட்சி
யாலடைந்த சிறப்பினை நினைந்து இங்கங்கூக்களித்துத் துதி
த்துள்ளார் என்றால் இவர் மாட்சியை அளந்தறந்து எவர்
ஏசாலவலவலாரா? ஓங்கங்மை உள்ளீமகிழுந்துபிகழுந்து நின்ற
அவ் அருந்திறலாள்கீர் இப்போதும் தலைக்காலர் பேணி
யுப்சரித்தார்—லூருணான்முனிப்புதம் இடத்தின் தந்து வைத்
திருந்த அரிய வில்லையும், கடியுறுப்புகளையும், நெடியவாளை
யும்புமின்பும் அவருக்குவருத்தித்துக்கூடுத்து இவர் ஆசிரு
கூறி விடுத்தார். அவர்களுமித்துத் தெனத்தை போந்து
அமர்ந்திருந்தபோது கடுத்து வந்து பொருத கரதுடனை
முதலிய கொடியோரைக் கொல்லுங்கால இவர் கொடுத்த

வில்லின் கொற்றத்தைக் கண்டு, பெற்ற பேற்றை மகிழ்ந்து உற்ற தம்பி யிடம் உவந்து சொல்லினார்.

நல்லவர்க்கு உறுதியாய் அல்லவர்க்கு இறுதியாய் இங்கனம் இவர் அங்கு அமர்ந்திருந்தார்.

இம்முனிவர் பெருமானின் அருளும் ஆதரவும் ஒருஞ் கேபெற்றுத் தென்திசை போந்து இராவணேட்டையாடி அமர் இடர்களைந்து, சிதையைச் சிறைமீட்டி, மீண்டு திருவயோத்தியை யடைந்து உலகமெங்கும் உயர்நலம் ஒங்கத் தன் இசை திசைத்தாறும் பரவ மனுதியோடு நெடுங்காலம் இராமன் முறைபுரிந் திருந்தான். அக்காலத்தில் சம்புகண் என்பான் ஒருவன் உம்பரும் வியக்கத்தக்கபடி அருந்தவும் ஆற்றினின்றன். அவைக் கண்டு மகிழ்ந்து கதிபெற விடுத்து அமரரும் முனிவரும் உடன்வர அவ்வள்ளல் இப்புனிதரை வந்து கண்டான். அவ்வமயம் தண்டகவனத்தின் வடகோடியில் தனியமர்ந்து இவர் தனம் புரிந்திருந்தார். வந்தவரனைவரும் இவரது மாட்சியை வியந்து வணங்கி நின்றார்.

மறைமிக, நல்லறந்தழைக்க, வாளவுணர் குலமுழுதும்
மறைந்து நாசம்

உற, ஏழுஞாலம்பிழைழுக்க, ஒருகுடங்கையால் வேலை
ஏழும் உண்ட

அறமுனிவன் ஆச்சிரமம் அனுகினரால் அடலரக்கன்
தலை யிரைந்தும்

இறமுனியுஞ் சிலையோனும், இந்திரனே முதலான
இமையோர் யாரும்.

(க)

வாசவீன முதலானேர் மாதவத்தோர் விதிமுறையோர்
மகிழ்ந்து செய்த

பூசனீகொண் டாங்கவர்கள்பொன் லூலகிற்போயினான்
புரைதீர் உள்ளக்

கோசலைநாடன் காணக் கொண்டாடிப் பூசித்துக்
சூசல வார்த்தை

பேசுவினி திருந்ததற்பின் பெருந்தவத்தோன் இவை
யிலையே பின்புபேசும். (உத்தரகாண்டம்) (உ)

இங்கும் அமர்கோன் முதலாக அனைவரும் பேன
பின் இராமனீமட்டும் தம்முடன் தனியே இருக்கவைத்து
இனிய யுரைகள் பல இன்புற ஆடினார். பின்பு அன்பு
கூர்ந்து ஓர் அரிய மணிமாலையை எடுக்கு அவனுக்குக்
கொடுத்தார். கொடைக் குரிசிலாகிய அக்கோமான் அதனை
நீண்கி வாங்கி மகிழ்ந்து பார்த்தான். விலை வரம்பின்றி
விளங்கி நிற்கும் அதன் மேன்மையை வியந்து வியந்து
நோக்கினான். காடுறை வாழ்க்கைசெய்யும் அடிகளுக்கு இப்
ரீடுடைய மாலை எப்படிக்கிடைத்தது என்று பேணி வின
வினான். இது மிக நன்னயமுடையது. ஒருவகையில் நம்
பால் வந்ததென்றார். அவ்வரவு என்னவகையில் ஏத்தியதை
ன்று அவன் பின்னருங்கேட்டான். இவர் புன்னகைசெய்து
அதன் தன்மையை உரைத்தார். அடியில் வருதல் காண்க.

சுவேதன்.

பண்டு சுவேதன் எனப் பெயரிய அரசனினரு
தான். அவன் அருந்திறலும் பெருந்திருவு முடையவன்.
விரும்பியபோகங்களை நுகர்ந்து இம் மேதனியை ஆண்
டான். பின்பு அருந்தவம்புரிந்தான். அதன்பயனுக் அய

நூலகடைஞ்தான். அடைந்தும் கொடுச்சப்புகினேர்யால் அவன் கடுங்துயருமுந்தான். ஒருநாள் பிரமணி திருமூன்பேய் அடி தொழுது வணக்கி ஜெயனே! புண்ணிய வலகமாகிய இதில் எனக்கு இத்துயர் நண்ணியதிதன்னை என்று அவன் நயக்கு கேட்டான். “சுவேதா! நீ உயர்ந்த அரசனு யிருந்தும் ஒரு வர்க்கும் கொட்டாமல் நஞ்ஞாமே கருதி உண்ணேயே பேணி நின்றீயே ஆதலால் அப்பெரும்சூப்பிள்ளை இங்குப் புகுந்து வருத்துகின்றது; இஃது ஒழிய வேண்டுமாயின் முன்பு கொழுக்கவளாதத உன உடல் முழுவதையும் தன்றே ஒழிக்கவேண்டும்; அது நீ தவம்புரிந்த இடத்தே தனிவங்கிது தோன்றும்; நாளுமத்பாய உண்முவருத் தன்று உணர்த்தி விடுத்தான். ஈயாது நன்ற தன இழுந்த நிலையினை கிழை ந்து நான்நது வருந்த நாளும் வந்து அயன் குறித்த படியே அப்பணத்தைத் தன்றுபோன்றன. நாளும் நாளும் வந்து தன்று போயிலும் அது சுறுதும் சுறையாமல் மறுபடியும் மறுபடியும் நிறைவுற்று நின்றிருந்து. அதன் நிலையினை நேர்க்கி கெள்ளசங்கிலங்கினான். வேதீனீமீக்கூர் ந்து வேதீனீ அனுக்கரண் நாதனே நான் என்கெயிவேன்! என்று நடுங்கி நின்றீன். அயன் நயக்கு நோக்கினான். “அகத்திய முனிவரைப்புயார்த்தாலன்றி உன் அகத்திருதயர் தீராது” என்றும் அருளி விடுத்தான். அவன் காக்க நிறை வருந்தினான். இப்பெருமானைச் சிட்டித்து நின்று தேம்பியழுது வழக்கம்போல் அதீன் உண்ண வந்தான். அவன்மீயும் இவ்வுருள்வெள்ளில் அவன்மூனிக் கேள்டு இருங்கோல் அவன் பகியும். பின்முமிக்கூடனே ஒழிந்தன. அவன் அவந்து கூத்துடி குறிப்பில்லவிமுந்தான் ஜெயனே! ஏன் ஆலையுன்பு ததும்ப அலறப் போற்றினான். தவப்பேற்றினால் உரன்

டைந்திருந்த தெய்வ மணிமாலையை இவரிடம் தந்து மீண்டும் பணிந்து விண்ணேரேத்த விமானமூர்ந்து அவன் மேலுலகடைத்தான். தேவரனைவரும் இவரது தெய்வப் பெற்றியை வியந்து துதித்தார். இவரைக்கண்டதனால் சுவேதன் துபர் விண்டு கதியுற்ற அருமையை கிளைந்து முனிவரெல் லாரும் புகழ்ந்து நின்றார். அன்று அவன் தந்த மாலையை த்தான் தற்காத்து வைத்திருந்து பின்பு இவர் இராமனுக்குத்தந்தார். அந்த அருமைப் பொருளைப் பெறுதற்குரிய தகுதியாளனாகத் தன்னை இவர் கருதிக்கொண்டிருந்த உரிமையை கிளைந்து அவ்வள்ளல் உள்ளமுருகினான். அதன் வரன்முறை முழுவதும் தெளிவுற அறிய அவனிடம் இவர் உரையாடிய படியை ஆடியில் காண்க.

“வானவர்க்கன்ற மண்ணுல கத்தில் வாழ்
மானவர்க்கு வசுக்க ஒண்ணாதது;
தானவப்பாகை யாகிய சார்ங்கி நீ
ஆனதற்டின் நினக்கணி யாவது. (க)

நீடுமாங்கிலத் தில்லது; நீண்மறை
பாடு பங்கயத் தோனுல குள்ளது;
தேடருஞ்சுடர்ச் செம்மணிப் பூணிது
கோடியென்று கொடுத்தனன் கோதிலான். (ங)

அந்த ஆபர ணங்கண்ட ஆழியான்
உந்து தீவினை யோர்முன் புனக்கிது
தந்துளோன் றனீச் சாற்றெனத் தன்னிடை
வந்தகாரண மாமுனி கூறுவான். (ஞ)

விரித்த தானை விறலரக்கன் றலை
பருந்தும், நாயும் பகுத்துணப் பண்டுபோர்
புரிந்துளாய்! முன் புகுந்ததுகேட்டியால்
அருந்தவஞ்செய ஆழிடம் தேடுவேன். (ச)

சிங்கமாதி திரியக்கீ யோனிகள்
தங்கிடாதது; சார்புள் எகன்றது;
துங்கமானுடர் தோற்றம் தீவாததேர்
கொங்குலாமலர்ச் சோலையைக் கூடி வேண். (ஞ)

அன்னகானகத் தப்புயப் பூவினை
அன்னம்பேடையொ டன்போ ரூறங்குவ
தன்னகங்கள் தழுவிய தாழ்க்கடல்
அன்னபூந்தட வாவிகண் டேனரோ. (கூ)

ஆய வாவி மருங்கிடை யாருமில்
தூயஆச்சிரமங் கண்டு துன்னிருள்
மேயவல்லதிற் ரங்கி விடிந்தபின்
காயமாக ஒருசுவம் கண்டனென். (ஏ)

அன்னகாலீ யரம்பையர் ஆடிட,
மன்னுமாதவர் சூழ்தர, மாகதர்
துன்னிஏத்திடத் தும்புரு நாரதர்
என்னபோவன எங்கனும் பாடிட; (அ)

இந்திராதி இமையவர் பேற்றட
வந்து தொன்றனன் மாமணித்தே தெரின்மேல்
அந்தரார் விமானத்தடங் தேரினின்
நிந்தமன்னன் இழிந்தது செய்தனன். (கூ)

சாரவந்த சவத்தினைத் தன்வயி
றரவுண்டு பெயர்த்தணி பொய்கையில்
வாரிமொண்டு சூட்டுவாய் பூசிநற்
நேரிலேறிப் புகுதலும் சென்றுயான். (ப)

தேவ! இச்சவுக் தின்றிடக் காரணம்
நீவிளம்புதி, நின்பெய ரேது? நீ
யாவன்? என்ன எழின்மணிப் பூணிலேன்
பாவநாச! எனக்கிவை பன்னினேன். (மக)

நுக்கரைத்தோள் வெற்பன்ன சுவேதனென்போன் தொல்லுலகில் தங்குபுவன மீண்டெநுத்தாய் போகம்வளர்த்தோன் தனக்குரிய மங்கைபாரில் மூக்கலென்தாச் வயிற்றிலுதித்தோன் சுவேதயென எங்குங்கழ்பேர் மின்னையாள் ஈன்றாள்சுவேத னென்போனே. (யெ)

எந்தைவானம் எய்தியபிள் ஈறைஞ்ஞாருண் டெறிகடல்குழ் இந்தஞ்ஞால் உனிதாண்டி கெல்லப்பகையு மறுத்ததன்பன் வந்தசுவேதற் கரசனித்து வருங்கிழுவா யித்தாண்டு சிக்கையாருங்கி அருங்கவங்கள் செய்தகாலத் தினையடைந்தேன்.

இந்தவனத்து னெடுங்காலம் யான் செப்தவத்தா லெய்தரிய அங்தனைன் பேருலகமடைந்தும், அருங்காகழும் பசியும் வந்துநலிய மழைவண்ண மாயோன்றனது கருவுங்கு தந்தமலரோன் தன்னுடைய தாளில்வணக்கி யிலைசொன்னேன்

பெறுதற்கரிய இவ்வுலகம் பெற்றும் பெருங்காகழும் பசியும் உறுதற்கென் காரணம்? இனியரன் உண்பதே தென்றிட; செஞ்சில் இறுக்கத்தனத்தால் இராப்போருக் கிட்டுண்டே யுன்வயிரும் பறியைத்துர்த்து வளர்த்ததலே பசிநோய்வின்னெப் பற்றியதால்.

[பக்ஞம்]

பன்னுமறையின் பொருள்தெரிந்து படைத்தோன்பின்னும் இவை பின்னுங்கருார் அவ்வனத்துன் பின்தைநீயே பசிதீரத் தின்னமாளாததுவாரும் சென்றுதின்னிற் துண்டழுனி தன்னைக்கண்டால் நன்டசியும் தாகழும்போம் எனவுரைத்தான்.

அன்றுதொடங்கி இன்றளவும் சுமந்தமாய இப்பினைத்தைத் தின்றுதிரிந்தேன் என்பசியைத் தீர்த்தியென்று னநுதீர நன்றுபிழைத்தேனென வுவாந்து இங்கல்லாபரணம் எனக்கீந்து வென்றிலீர! விமானத்து விண்ணோர்குழு அவன்போனேன். (யெ)

இன்னதாம் இவ்ஆபரணம் என்பரல் வந்தவழியென்று பன்னுவேத மாருனிவன் பகரப்பரமன் வியப்பெய்தி மன்னுமிருகம் பறவைநரர் வழங்காதொழிதல் இவ்வனத்தில் என்னநிமித்தத்தால் இதுநீ இயம்பென்றயம்ப முனியியம்பும். (யெ)

(இராமாயணம்.)

இவர் அடவியிலிருந்த இப்பும், அருந்தவத்தின் உயர்வும், இவரது காட்சியால் உயிர்கள் எப்தியுள்ள மாட்சியும், உதவாமாந்தர் பின்பு உழங்குபடும் சிறுமையும், பிரமன் இவரைக் கருதினின்ற அருமையும், இராமன் இவர்பால் வைத்திருந்த அன்பும், ஆவன்பால் இவர் கொண்டிருந்த அருஞும், அரிய வறுதிகள் பல இவரிடமிருந்து அவன் அடைந்துகொண்ட திறமும், பிறவும் இதனால் இனிதுணரலாகுப்.

எமகூடம் மகேந்திரமுதலிய தனியிடங்களி வைச்சு அமர்முதல் முனிவருக்கும், விதர்ப்பம் விதேகம் வங்கம் அங்கம் மகதம் கொங்கு முதலிய நாடுகளில் திரிந்து அரசர்முதலைனவருக்கும் இவர் அருள்புரிந்துள்ளார்.

சோழநாட்டிலே காணிப்பும்பட்டினத்திலே முன்பு ஒரு சோழமன்னன் அரசுபுரிந்திருந்தான். அவன் வில்வலியில் மிகச் சிறந்தவன். போராற்றவில் போராற்றல் வாய்ந்தவன். அருந்திறலோடு பெருந்திருவுடையனும் விளக்கினின்ற அவன் இவரைக் குலதெய்வமாகக் கொண்டாடினின்றான். அவனுக்கு வேண்டிய உறுதிநலங்களை அமயக்தோறும் இவர் உரைசெய்து வந்தார். வருங்கால் யாவராலும் வெல்லமுடியாத வகையில் ஓர் அற்புத நகரையமைத்து அதிலிருந்துகொண்டு அசரர் சிலர் இவ்வுலகருக்கு இடரிமைத்து நின்றார். கொடியவர் குடியிருப்பாகிய அந்கரம் அரியமதில்கள் அமைந்து ஆகாயத்தில் அசைந்து தொங்கும் இயல்பினையுடையது. எவ்வளவு படைகள் வந்தெதிர்ப்பினும் தமக்கு யாதொரு ஊறு முறைகை உயர்ந்துநின்று பகைவரை வென்று அவ் அரண்வலியால் அவ்அசரர் மிகச் செருக்கின்றார். உயிர்களுக்குத் துயர்செய்து வருகின்ற அவர்களை ஒழிவுசெய்யக் கருதித் தம் அடியவளைய

அச்செப்பியனுக்கு ஒருநாள் இவர் ஓர் உறுதியை யுணர்த் தினார். இவர்குற்றத்தபடியே சென்று அம்மாயங்கரை அவன் ஒரேதாடையில் அடியோடு மாயவீழ்த்தினான். அமரரும் வெல்லற்கரிய அச்சமர எயிலை இவரான்வழி தின்று அவன் வென்றதைக் கண்டு அனைவரும் கூதித்தார். தன் மூதுரா கிய பூம்புகார் மேம்பா டடையும்பொருட்டு இவருரைத்த வண்ணம் இந்திரவிழாவைச் செய்து அவன் இசைபெற்று நின்றான்.

“உலகத்திரியா ஒங்குபார் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதார்ப் பண்புமேம் பலைய
ஒங்குயார் மலயத் தருந்தவன் உரைப்பத்
தூங்கெயில் ஏறிந்த தொடித்தோட் செம்பியன்
விண்ணவர் தலைவரை வணக்கி முன்னின்று
மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோளொடுத்த
காலேழ் நாளினும் நன்கினி துறைகென
அமரார் தலைவன் ஆக்கதூ நேர்ந்தது”

(மணிமேகலை)

“ஓன்னாருட்கும் துண்ணாருங் கடுங்திறற்
ராங்கெயிலெற்றந்த நின்னாங் கணோர்” (புறானாறு)

தூங்கெயில் ஏறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்” (சிறுபாண்)

இன்னவாறு பலதால்களிலும் மேற்குறித்த வண்மை
குறிக்கப்பட்டுள்ளது. இவர் சொன்னவாறுசெய்து அம்
மன்னன் இன்னிசை பெய்தி நின்றதுபோல் பின்னரும்
யலர் இவரைப்போற்ற விளங்கினார்.

காந்தன்.

காந்தன் என்னும் முன்னெரு சோழமன்னன் இவரைநாளும் நினைந்து போற்றி நீள வழிபட்டு வந்தான். அவன் நல்ல நீதிமான். அவனை ஆதரித்து இவர் அருள் செய்து வந்தார். வருங்கால் தன் நாடு என்றுக் குன்றுத் தீர்வளமுடையதா யிருக்க வேண்டுமென்று கெடுநாளாக அவன் மிக விழைந்து நின்றான். ஒருநாள் வந்து இவர் அடிபணிந்து வேண்டினான். உடனே தமது கமண்டலத்தை விருந்த காவிரி நீரைச் சிறிது நிலத்தில் கவிழ்க்குத் “கலத் தில்பொலிக்” என நாவின் நவின் று எங்கும் பொங்கிப்பெருக என்றும் இன்புசெய் திருக்கும்படி இவர் எண்ணி விடுத் தார். அவ்வாறே அது பரந்து கிலவி இவராறுபோல் விரி ந்து நின்றது.

“ செங்கதிர்ச் செல்வன் திமுக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தலை
கரகங் கவிழ்த்த காவிரிப் பாலை
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற ”

(பணிமேகலை)

இவர் தங்கையிலிருந்து வந்தமையால் “கங்கையிற் புனித மாய காவிரி” என யாவரும் போற்ற இங்கனம் அது பூஷி ந்துள்ளது. இவ்வண்ணம் அம் மன்னன் இவரின்னரு ளெய்தி முன்னிய போகங்களை நுகர்ந்து மன்னுலகோம்பி னன், அக்காலத்தில் பரசுராமன் ஆரசர் குலத்தைக் கருவு றத்து வந்தான். அவ் அறவாயில் அழிவுறுவண்ணம் அவன் இவராறுவாயடைந்தான். தன் காமக்கிழத்தியின் புதல்வ ஞகிய ககந்தன் என்பவைன அரசனுக்கு வைத்துவிட்டுத் தம்

அடிப்படைக்கு நின்ற அவளை இவர் அருள்புரிந்து காத்தார். இறைவனரூஸால் மார்க்கண்டன் யம பயமின்ற உய்க்கு நின்றதுபோல் இவரரூஸால் அன்று அவன் உய்க்கிருந்தான். அவ்வுய்க்கியை வியக்கு அனைவரும் இவரை அடுத்தோர்ப் புச்சுக்கும் அருள் வள்ளலென ஆர்வமிகுந்து உவங்கு துதித்தார்.

“ககந்த ஞமெனக் காதலிற் கூடுய்
அரசாருளிமை நின்பால் இன்மையிற்
பரசுராமனின் பால்வந் தனுகான்
அமர முனிவன் அகத்தியன் தனுது
துயர் நீங்கு கிளவியின் பான்தோன் றளவும்
ககந்தன் காத்தல் காகந்தி என்றே
இயெந்த நாமம் இப்பதிக் கிட்டெங்
சுள்வரிக் கொண்டவ் வரவோன் பெயர்நாள்”

(மணிமேகலை).

என்றபடி பெயர்வற்று இவ் அறவோர் முதல்வர்பாலடைக்கலம் புகுக்கு அவன் ஆருடிர் உய்க்கு அமைக்கிருந்தான். “அரியலற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொள்ள” என்றவண்ணம் அவன் கொண்டு நின்றதும், தம்மை அடுத்தாரை ஆதரித்து இவர் காத்து வந்ததும், யாண்டும் மரணமின்ற விளங்கும் அருமை கருதி அமர முனி வன் என எவரும் போற்ற இவர் அமைந்துள்ளதும் பிறவும் இதல்ல இனித்துஅற்பலாடும்.

இச் சாக்தரயாட்டுக்கு அவ்வேந்தன் உய்க்கிருந்த உண்மையை காரதர் உய்த்துணர்ந்து, அம்மழுவாள் வீரனி டம்போய் வழுவாதுரைத்தார். பண்டெரு பாலைனப் பற்றச்சென்று காலன் கண்ட கதியை யான் கானும்படி நீர்

இன்று காட்ட வந்தோ? என்று அவன் காட்டி நகைத்தான் யாண்டும் அஞ்சாத யீரங்கிய உன் நெஞ்சினுள்ளும் இவ் அச்சமுள்ளதா? என்று அவர் அசைத்துப் பார்த்தார். அவ் ஆண்டகை யாதும் அசையவில்லை. இத் தவச்சிங்கத்தின் தனியாற்றலை அவ் வரச்சிங்கம் உணர்ந்தமைத்திருக்குந் தன் மையை வியந்து அவர் அகன்று போயினார்.

வதுவாதிபன், திராவிடபூபன், கிருதபவன், கவேரன், சுகுணன், முதலிய அரசர் பலரும் இவரையடைந்து உயர்ந்த மடைந்து அமரரும் புகழ் விளங்கியிருந்தார்.

இன்னவகையே இயல்நெறி வழாமல் மன்னுயிர்க்கெல்லாம் இன்னருள் செய்து எண்ணிய இடங்களில் இவர் இனி தமர்ந்திருந்தார். இவர் இருந்த இடங்களைல்லாம் தவமணமும், தமிழ்மணமும் கமழ்த்து தெப்பவ்பெற்றியுடையனவாய் த்திகழ்ந்து விளங்கின. மதிநலம்வாய்ந்த மாதவர் பலர் ஆண்டுதோறும் ஒருங்கு திரண்டுபோய் இவரினிதிருந்த தனிநிலையங்களைத் தரிசித்து வந்துள்ளார். இன்றும் இவர் திருவுருவமைந்த ஆலயங்கள் பொதியமலை முதலிய இடங்களில் இருந்து வருகின்றன.

நேரிசை வேண்டா.

பொதியமுதலாய புனிதநிலை யெல்லாம்
புதிய நலங்கள் பொலிய—முதியதவஞ்
செய்திருந்த ஜையன்றன் சேவடியைத் தம்மகத்தே
பெய்திருந்தார் பெற்றுயர்ந்தார் பேறு.

முன்றுவது இயல்.

குணம்

மலய மாமலை நிலைய மாக
மன்னிவீற்றிருந்து இன்னருள் புரிந்த
அருந்தவக் குருசில் அடிமல ரகத்துட்
பொருந்தி வாழ்தும் புலமை யின் புறவே.

இவரது குணங்களைக் குறித்துக் கூறப்படுகின்கால் “குணங்களை என் கூறுவது? கொம்பினைச் சோர்ந்து அவை யுப்பப் பிணங்குவன;” “ஆய்ந்தேற அயற்கேயும் அறி வரிய” என்னும் அருமைத் தொடர்கள் நினைவிற்கு வருகின்றன. குணமென்பது உயிரின் சாரமாயமெந்துள்ளது. இனிய குணங்களே மனிதனைப் புனிதனாக்கித் தனி நிலையில் நிறுத்துகின்றன. மலர், மணத்தால் கலமுறுகின்றது; மனிதன் குணத்தால் உயர்வுறுகின்றன. குணமில்லாதபனி தன் மனமில்லாத மலர்போல் மாண்பிழுந்து படுவன். குணமுடைமையே உயிர்கட்டு உயர்வுடைமையாகும். அருள், அமைதி, அடக்கம், பொறை, நிறை, வாய்மை, தூய்மை, வண்மை முதலைய உத்தம குணங்களைல்லாம் இவரிடம் உவந்து குடிகொண்டிருந்தன. அதனால் இவர் குண நிலைய மென்னிலவி நின்றார். “குணங்களும் சான்றேர்ந்தன” என்ற ஆன்ற மொழிக்கு அமைந்த இலக்கியமாய் இவர் விளங்கி யிருந்தார். குணங்களுள் மனிதன் சன சமூகத்திற்கு ஒர் இனிய கணிமரம்போல் இதம் பல புரிந்து நிலவி நிற்பா னென்பதை உலகம் இவர்பால் உணர்து நின்றது.

எல்லாவுயிர்களும் இன்புற்றிருக்குமாறு எண்ணி பொழுது தண்ணளிபாளர். உயிர்க்கு இதன்செய் தொழுகலே உயர்ந்தவர்க்கு இப்பாம். எவ்வளவுக்கெவ்வளவு இத்தன்மையில் ஒருவன் அமைந்து கிற்கின்றுள்ள அவ்வளவுக்கவ்வளவு அவன் உயர்ந்தவனுகின்றன். இத்தன்மை குன்றுவார் புன்மையானராய்ப் பொருக்தியிழிவர். தம் உளத்தில் அமைந்த அருட்பண்பிற்குத் தக்கவாறே பெரியோரெனச் சிறப்புற்றிருக்கின்றார். பிறவுயிர் சிறிது வருந்தக் காணினும் அவர் உள்ளம் உருகி விடுகின்றது. “வேறொன்றை ஒருவர் கொல்லின் அங்கேரம் ஐயோ! என்முகம் வாடி நிற்பதுவும் ஐய! நின் அருளறியுமே” என்பது தாயுமானவர் வாக்கு. இதனால் அவரது அருளினியல்பு இனிது புலனுகின்றது. புறத்தில் தோன்றுகின்ற இத்தகைய வாக்கு மூலங்களை அவரவரது அகநிலைகளை நோக்கி யறிதற்குத் தகுதியான கருவிகளாயுள்ளன. இங்கு நம் செந்தண்மை பூண்டொழுகலே முற்றத்துறந்த முனிவேருக்குத் தகவாகுமாதலால் அவ்வண்மைக்கு இவ்ரோர் தனி யுரிமையா யினிதமர்ந்திருந்தார்.

“அந்தனார் என்போர் அறவோர் மற் றவுவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக வான்.” (குறள் 30)

என்பது தேவரருள்ளை. ஒழுகலான், அறவோர் என்றதனால் அங்குனம் ஒழுகாதார் மறவோர் என்பதாயிற்று. இத் தெய்வத் திருமொழியின் பொருளாருமைகளை யூன்றி யுணர்க. பசி முதலியவற்றால் தமக்கு நேர்ந்த துன்பங்களைப் பொறுத்தும், வினை முதலியவற்றால் பிறர்க்கு நேர்ந்த இடர்களை யறுத்தும், தம் மன மொழி மெய்களை யாண்டுக் புனித நீர்மையில் வைத்து இனிதொழுகுவோரே

புனிவராவர். இவ்வகைச் சீலமுடையாரை இஞ்ஞாலம் நாளும் சிந்தித்துப் போற்றும். உள்ளும் புறமும் ஒத்து உயர்வுள்ளி நிற்போரே என்றும் உயர்ந்து திகழ்வர். அகத் தில் புனிதமெய்தி மிக மகத்துவ முடையரா யமைந்திருங் தமையால் இவர் அகத்தியர் என நின்றார். இவரது நிலை யினை வியந்து அமரமுனிவர் என அமரரும் துதித்தார்.

நல்ல எண்ணங்களை நாளும் நினைந்து வந்தால் உள்ளும் புனிதமாம் என உயிர்களுக்கு இவர் உணர்த்தி வந்தார். இனிய நீரால் உடம்பு தூய்மையாம்; நல்ல குணங்களால் உள்ளும் புனிதமாம்; மனத்தைத் தூய்மைப்படுத்தி எனைப் பல நலங்களும் எளிதிலெய்து மாறு விளைத்து நிற்றலால் நற்குணங்களை மானத தீர்த்தம் என்பார். இவ்வுத்தம நீர்மையில்லாதார் வேறு எத்தகைய நீர்களில் எவ்வாறு சென்றிடும் அவர் செவ்வியராகார். அகத்தில் அழுக்கை வைத்துக் கொண்டு புறக்கோலம் செய்தால் அதனால் என்னைப் போம்? கள்ளுப் பாளையை வெள்ளத்திலமூத்திக் கழுவியது போல் உள்ளத்தீமை யுள்ளவன் நீராட்டம் எள்ளத்தக் கதேயா மென்க. இனிய குணங்களாகிய புனித கீரே உயர்ந்தோராடுதற்குரிய அருமைத் தீர்த்தமாகக் கருதப் பட்டுள்ளது. அடியில் வருவது காண்க.

“சத்தியம், தானம், சம்மதம், இன்சொற்சாற்றுதல்,
ஒரு வழிப் படுதல்,
புத்தியே முதல கரணம் ஓர் நான்கும் அடக்குதல்,
புலன்கள் போம் வழியில்
உய்த்திடா தமைத்தல், பொறைதிடம், ஞானம், உயிர்க்
கெலாம் தண்ணளி புரிதல்
இத்திறமனைத்தும் மானத தீர்த்தம் என வெடுத்தியம்
பினர் மேலோர். (க)

அறத்துறை பயிலும் மாணத்தீர்த்தம் ஆடலராகி நீராடிற், புறத்தமுக் கொழிவதல்லது புனிதராகிலர்; பூஞ்சிரை சுநடும், சிறைப்புனலதனில் முழையுறும் பகுவாய்த் தீவிழிக் கூரேயிற் றிடங்கர், சுறக்குல முதல அளப்பருங்காலங் தோய்ந்ததால் துறக்கமுற் றனவே? (காசிகாண்டம்) (உ)

அகத்தில் நல்ல குணங்களில்லாதவீன் புறத்திலுள்ள வெள்ளங்களில் போய் வீழ்த்து வந்ததனால் அவன் மேன் மீமயடைந்து கொள்ளான் என இது விளக்கி நிற்றல் காண்க. உள்ளாந்திருந்தாதவன் புறத்தில் உயர்ந்தவன் போல் எவ்வளவு நடித்தாலும் உண்மையில் அவன் உயர்ந்தவனாகான். ஊற்றுப் புனிதமாயிருந்தால் அதிலிருந்து ஊறிவரும் நீரும் இனியதாம்; அதுபோல் ஒருவன் மனம் நல்லதாயிருந்தால் அவன் மொழிசெயல்களைல்லாம் நல்லனவாகும்.

இங்குணம் மனநலம் வாய்ந்து இனிய ஞானசீலராய் நின்று புனிதங்கிலை பெய்திய முனிவரைவரினும் குணத்திலையில் இவர் முதன்மையெய்தி நின்றார். தவவாழ்க்கையிலிருந்தாலும் உலக வொழுக்கங்களைல்லாவற்றையும் வழுவறத்தெளிந்து இவர் உயர்ந்திருந்தார். இருவினைகளும் விளைதற்கு நிலைக்களமாயுள்ள முப்பொறிகளையும் செப்பமுறச் செய்து இவர் சிறந்து விளங்கினார்.

“உள்ளச் செய்தி தெள்ளிதிற் கிளப்பின்
இருள்தீர் காட்சி; அருளொடு புணர்தல்;
பெரும்பொறை தாங்கல்; பிறன்பொருள் விழையாமை;
செய்த நன் றறிதல்; கைதவங் கடிதல்;
ரு பால்கோடாது பகவிற் ரேன்றல்;

மானமதாணி ஆணியிற் ரூங்கல்;
 அழுக்கா நின்மை; அவாஷிற் ரீர்தல்;
 அருந்துயர் உயிர்கட் கிருந்த காலை
 அழல்தோய் வற்ற மெழுகே போலக்
 ட சுழலு நெஞ்சிற் கையற் றிணைதல்;
 பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்டு
 அறிவும், பொறியும், கழி பெருங்கவிலும்,
 பெற்ற கருங் துறக்கழும், இறப்ப ஒங்குத்
 தம்மினும் வேண்டுமென் நெண்னும் பெருங்குணம்;
 முடு வாக்கொடு சிவணிய நேசக்கின் மீக் கொள
 அறம்பெரி தறைதல்; புறங்கூருமை;
 வாய்மை, கல்வி, தீமையிற் றிறப்பல்;
 இன்மொழி யிசைத்தல்; வன்மொழி மறத்தல்;
 அறிவுநால் விரித்தல்; அருமணற கழறல்;
 முடு அடங்கிய வறைதல்; கடுஞ்சொல் விடுத்தல்;
 காயத் தீயெந்த வீயா விளையுள்,
 அருந்தவம் தொடங்கல்; திருந்திய தாணம்;
 கொடைமடம் படுதல்; படைமடம் படாமை;
 அமரப் பேணல்; ஆகுதி அருத்தல்;
 முடு ஒழுக்க மோம்பும் விழுப்பெருங் கழுமை;
 உடம்பிடி யேந்தி யுடல்தடிந்திடுமா
 ரடைந்த காலை ஆவணியல் துயரம்
 தேரா ரல்லர், தெரிந்தும் ஆருயிர்
 பெரும்பிறிதாக விரும்பின மிசைஞரின்
 குடி ஒராங்குப் படரா மாசில் காட்சி;
 ஐம்பெரும் பாதகத் தாழி நீந்தல்;
 இந்தியப் பெரும்படை யிரிய நாறும்

வன்றறு கண்மை; வாளிட்டங்கு
நோவன செய்யினு மேவன் செய்தல்;
நஞ் தவச்சிறி தாயினும் மிகப்பல விருந்து
பாத்துண் செல்வம்; ழுக்கமழ் இரும்போழில்
தன்மனைக் கிழுத்தி யல்லதைப் பிறர்மனை
அன்னையிற் நீரா நன்ன ராண்மை;” (ஞானுமிர்தம்)

என்னும் இன்னவகையான நன்னயங்கள் யாவும்
ஒருங்கே வாய்ந்து பெருங்குணக்குசிலாய் இவர் சிறங்
திருந்தார்.

அரசராயினும் முனிவராயினும் ஏதேனும் தமக்கோர்
துயரமனுகினுல் இவரையனுகி இடர் நீங்கி இன்புற்று
நின்றார். சிறியானாப் பெரியார் கலியாதபடி. எவரையும்
இவர் பேணி வந்தார். நல்லவர்க்கெல்லாம் நற்றுய் என
இவர் நண்ணையிருந்தார். எழை பங்காளரா யிசைந்திருந்த
மையால் இறை யென எவரும் இவரை இறைஞ்சி யேத்தி
ார். தாம் கருதிய வினையைக் கடைபோகச் செய்து உறுதி
பெற முடிக்கும் உண்மையானராயிவர் உயர்ந்திருந்தார்.

ஒருமுறை உத்தரகுருவிலிருந்து வந்த முனிவர் சிலர்
நைமிசத்தின் தென்பாலிருந்த ஓர் தனி வனத்தில் அச
மேதம் என்னும் அரிய வேள்வி ஒன்றை ஆற்றி நின்றார்.
அவ் வேள்வியருகில் மந்திர முறையோடு நாட்டியிருந்த
ஆபத்தறியில் ஓர் ஆட்டைக்கொண்டுவந்து கட்டியிருந்தார்.
இயல்பாக அவ்வழி வந்த இவர் அதன் நிலைமையை நோக்கி
நெஞ்சம் இரங்கி அதனை அவிழ்த்துவிடும்படி அவரிடம்
உரைத்தார். வேதத்தில் கூறிய விதிப்படி யாங்கள் இவ்
யாகத்தைச் செய்கின்றோம்; தேவர் வேறு கூறுவது

மாறன்றோ? என்று அவர் வாதாடி கிண்ணர். இவர், வேதம் என்ன கூறியுள்ளது? என்றார். அவர், அசம்கொண்டு யாகம் செய்க என்று கூறியுள்ளதே என்றார். “அசம் பெய் தவிசோரிங் தாற்றி வானோர் — வசம் பெய் தருளின் மாஙிலஞ் சேழிக்கும்” என இன்னவாறு அதன் பெயர் குறித்துப் பின்னவரும் உரைத்துள்ளாரே என்று அவர் எதிர்த்து நின்றார். இவர் அசம் என்னும் சொல்லுக்குப் பொருள் என்னை? என்றார். அவர், “ஆடு” என்றார். அது மூவாட்டை நெல்லைக் குறித்ததேயன்றி, ஆட்டைக் குறிக்க வில்லை; மொழிப்பொருள் தெரியாமல் நீங்கிரு இங்கு நம் வழுப்படல் தீது; கொல்லுதற்றெழுழிவில்லாமல் அங்கெல்லைக்கொண்டு இவ்வேள்விபைச் செய்தின் என இவர் விதித்தருளினார். அவர் எதிர்த்துரைக்க அஞ்சி அப்படியாயின் அடிகளே இதனை அவ்வாறு செய்துமுடிக்கவேண்டுமென்று சேர்ந்து மொழிந்தார். இவர் சரி என இசைக்கு அவர் கானும்படி பொதியையின்கண் கிருந்து அங்கெல்லைக்கொண்டே சொல்லிய அவ் வேளவியை முடித்து இந்திரனை வந்து அவி ஏற்றுக்கொள்ளும்படி கிஂதித்தார். வழக்கத்திற்கு மாறுகச் செய்து இங்கு நம் வலிக்கிழுக்கின்றாரே என்று அவன் வராமல் மறைந்து நின்றான். உடனே இவர் அரன், மால், அயன், என்னும் முதல்வர் மூவருக்கும் அவியினை அளித்துவிட்டுத் தவவலியால் பல வளங்களும் சுரக்கச் செய்து இவ்வுலகினை யுயர்ந்திலையில் நிறுத்தி அவியே லாது நின்ற அமரர் கோனை இவர் சிறிது சினந்து நினைந்தார். அவன் அஞ்சி வந்து இவர்பால் அடங்கி நின்று “மகத்திற் கொல்லப்பட்ட உயிர் பரத்திற் செல்லுமே; ஆதலால் அது கொலை வினையாகாதே; என் அடிகள் அதனை

மறுக்கவேண்டும்?" என்று மறுகி வேண்டி ஞன். தின் நூதற்பொருட்டுக் கொல்லுதல்போல் அது கொலைவினை இல்லை எனினும் எவ்வகையினும் ஓர் உயிரைக் கோறல் புலை வினையோம் என இவர் உறுதிபெற வணர்த்தி இன்று முதல் இவ்வாறே அவ் வேள்வியை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என இசைத்தருளினார். அவன் இசைநது வணங்கி ஏத்திச் சென்றான். அன்றுமுதல்

"ஹவாட்டை நேல்லும் ஆடும் அசமே"

என்றுகூட ஒரு பொருளைக்கொண்டு அச்சொல் நீடி நின்றது. இதனால் இவரது அருட்பண்டும், ஆருயிர் ஒம்பி நின்ற அருமையும், மும்முர்த்திகளும் இவர்பால் கொண்டிருந்த உரிமையும், இவர் ஏவுசேச் செய்யத் தேவர்கோனும் ஆவலுற்று கின்றதும், பிறவும் அறியலாகும். இவ்வாறு வித்தினைக்கொண்டே இவர் வேள்வி செய்த மேன்மையை வியந்து வியாசர் தம் அருமைத் திருநூலாகிய பாரதத் துள் விரித்துக் கூறியுள்ளார்.

"பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறனறிதல் சான்றவர்க்கெல்லாம் கடன்" (கவித்தொகை) என்னும் உண்மையை உலகம் இவர்பால் உணர்ந்து மகிழ்ந்தது.

**"தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோல்
மன்னுயிர் வைகலும் ஒம்பி வாழுமேல்
இன்னுயிர்க் கிறைவனுய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயிராய்ப் பிறந்துயர்ந்து போகுமே"**

(சீவகசிந்தாமணி)

என்னும் இவ்வுறுதி உண்மைகளை உலகம் காண விளக்கி யாண்டும் இரக்கமுடையராய் இன்னுயிரைப்

பேணிவரும்படி இவர் உணர்த்தி நின்றார். “தொன்றி மாய்ந்துலக மூன்றிற்றுயரெப்தும் உயிர்கள் தம்மை—ஈன்ற தாய் போல ஒம்பி யின்பத்துளிருத்தி நாதன் — மூன்றுலக கிற்கு மாக்கி முடிவிலாத்தன்மை நல்கும்—ஆன்ற நல்லறத் தைப் போலும் அரிய தொன்றில்லை கண்டாய்” என்னும் நல்லுரைக்கு இல்லமாய் நின்று இவர் இனிது விளங்கி னர்.

இவருடைய அருமை மனைவிபெயர் உலோபாமுத்திரை. அவ் அம்மையார் அறிவும் பெருந்தன்மையும் அமையப் பெற்றவர். கற்புத் தெய்வம் என எவரும் கருதிப்போற் றும் பெருமையுடையவர். அவரோடு மருவி இல்லவாழ்க்கை யில் இவர் இனிதமரங்கிருந்தார். பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்தியாசம என்னும் இந்நால்வகை நிலை களிலும் மக்கள் இன்ன இன்ன வகையில் இருக்கவேண்டும் என இவர் இருந்து காட்டினார். இவரது இல்லொழுக்கத் தில் நல்லறங்களெல்லாம் இனிது சூடுகொண்டிருந்தன. இவர் மனையற மாட்சியைக்கண்டு மகிழ்ந்து அமரரும் வியந்தனர்.

ஒருமுறை தேவர் பலரும் இவரைக் காண விழைந்தார்; தமது குருவாகிய வியாழீனுடு மேவி யடைந்தார். இவருடைய இனிய ஆசிரமத்தை அனுகியிருந்த ஷிலங்கினங்களும், பறவைகளும் கூட வெம்பகையின்றித் தம் மில் அன்பு பாராட்டி அருளுடையனவாய் அகமகிழ்ந்திருந்தன. அங்கு அடைந்த வானேர் அவ் இனிய காட்சியை நோக்கிப் பெரிதும் வியந்து இவரது குணமாட்சியைப் புகழ்ந்து துதித்தார்.

“அழலுங்கனலும் வெப்பவனும் அழற்ற வாசி மருண்மாலைக் குழவிமதிபோல் குளிர் தாங்கும்; புரிகோட்டிரலை இளங்கன்று முழையிலுறை வெம்புலிப்பறழும் விளையாட்டயரும்; முள்ளயிற்றுத் தழல்கட்டபாம்பின் அகல்வாயை அளையென்று எலிகள் தனித்துயிலும்;

கேழற்பன்றி மருப்பின் நிலங்கிளையா ஞமலி மேல் துயிலும்; பேழ்வாய்க்கரடி மயிருளர்ந்து முதிர்ச்சுல் மந்தி பேன் எடுக்கும்; ஊழிக்கனல்பாய்ந்தொழுகுவிழி உரகம், கீரி மேல் உறங்கும்; மாழைச் சிறுமான் குழக்கன்றை வந்து நரிகள் தைவருமால்;

பொருவில் மறையி னுபநிடதப்பொருள்கள் தேர்ந்து பூவையொடும் உருவச் செந்தார்ப் பசங்கிளை உரையா நிற்கும்; பலவிலங்கும் வெருவல் செய்யா தடுசினத்தவேடர் சிலையின் முதுகுரிஞ்சும் குருகு வாவியருகிருந்தும் உகருமீனம் குத்தாவால்;

இனையதாய ஆசீர்மத்து எறிக்கும் வடவைப் பேரொளியும் கனைவெங்கதிரும் ஒருங்கெழுங்கு கதிர்விட்டெறிக்கும் பான்மை, யெனத், தனிநான்மறைஷர்வடிவெடுத்த தண்மையென்னாளிதழைத்து வினைதீர் தவத்துக் துறுமூனிவன் உறைதல் நோக்கி விழிகளித்தார்”
(காசிகாண்டம்)

இங்ஙனம் களித்து நின்றவர் அடித்துவந்து வணங்கி அன்புறையாடினார். புத்தேள் நாட்டு அப் புலவர்களைக் கண்டவுடன் இப்புலவர் பெருந்தகை பெரிது மகிழ்ந்து இனிதுபசரித்து இதம் பல புரிந்தார். அன்பும் அறனும் உடையதாய்ப் பண்பமைந்து நிற்கும் இவரது இல்லற நிலையை நோக்கி அவரெல்லாரும் இன்பமீச் கூர்ந்தார். இவருக்கு அமைந்துள்ள மனைமாட்சியை நினைந்து அமர்க்குரு மிக வியந்து துதித்தார்.

“குடிலை நீ; இவள், கோதறு மாமறை;
வடிவில் நற்றவம் நீ; இவள், வான் பொறை;
அடிகள் ஆதலின் நின்னுளத்து ஆழுங்கால்
முடிவுருதன இல்லை மொழியினே” (காசிகாண்டம்)

இன்னவாறு உவந்து போற்றித் தமக்குவேண்டிய விறுதிகளை அவரடைந்து மீண்டார். இங் நிலவுலகத்து மக்கள் முதல் வானவர் ஈரூப இஞ்சூனமூர்த்தியின் அரூட் பிரசாதத்தைப் பெற்று மகிழ்ந்து பெருகியுள்ளவுண்மை இதனால் இனிதறியலாகும்.

இற்கிண் நோயைத் தன் நோய்போல் போற்றி ஒரு வன் புனிதமெய்தி நிற்பானுயின் அவளை அனுகி நின்ற மிருகங்களும் துணி நீங்கி அருளமைந்து இனிது நிற்கும் என்பதை உலகம்காண இவர் நிலைபம் உணர்த்தி நின்றது.

நேரிசை வேண்பா:

எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி யிரக்குவதே
செவ்வியதற் சீலமெனத் தேற்றியே—வெவ்விபநோய்
பற்று துயர்ந்துலகம் பண்புறமுன் இன்புசெய்தார்
நற்றுய ராவர் நமக்கு.

நான்காவது இயல்.

செயல்

இவர் ஆற்றியுள்ள அற்புதச் செயல்கள் அளவிடலரியன; ஆயினும் அமைந்த வரையும் ஈண்டு அறிந்துகொள்ளத் துணிந்து செல்வோம். உலகத்தை நிலை நிறுத்தினார்; கடலைக் குடித்தார்; மலையை அடக்கினார்; கங்கை கொணர்தார்; காவிரி தந்தார்; யாவரும் வீல்லுதற்கரிய பொல்லா அரக்கர் பலரைப் பொன்றச் செய்தார்; விலங்கினங்களும் கலங்கி பொழுதிந்த வெவ்விய காடுகளைச் செவ்விய நாடுகளா

குத்திகழச் செய்தார்; வானவருக்கும் மாணவருக்கும் ஞான நலங்களை நன்குணர்த்தினார்; என இன்னவாறு பண்ணிய செயல்கள் இவர் புரிந்துள்ளன வாகப் புராண இதிகாச காவியங்கள் முதலிய பல நூல்களும் ஒரு முகமாய் நின்று உரை தருகின்றன.

உலகம் தலைதடுமாறி வடதிசை தாழ்ந்து நிலைகுலைந்த பொழுது இவர் தென்திசை வந்து பொதிய மலையில் நின்றார். நின்றவுடன் பழைமை போல இனிய நிலையில் இந்தில் வுலகம் நிலவி நின்றது. இந்திலையினைக்குறித்துப் புலவர் பலரும் தத்தம் நூலுரைகளில் புகழ்ந்து வியந்துள்ளார். சில அடியில் வருவன காண்க.

“நடவு நில்லாது இவ்வுலகம் சரிந்து,
கெடுகின்றது எம்பெருமான்! என, ஈசன்
நடவுள அங்கி அகத்திய! நீ போய்,
முடுகிய வையத்து முன்னிரென்றானே” (திருமந்திரம்)

“பொதியம் தென்னும் வெற்பில் புனிதமாழனிவன் வைகத் துதியறு வடபால் தென்பால் புவனியோர் தலைபோல் ஒப்ப அதுபொழுது உயிர்களானாலேர் அணங்கோரீ இ அரனைத்தி மதிமகிழுந்தமாந்தார் தொல்லை வதுவையின் செய்கை சொல்வாம்.”

(கந்தபுராணம்)

“நம்பரருள் கொண்டு விடைகொண்டேகித் தென்புவியின் நவைகள் மாற்றிக் கும்பமுனி தண்பொதியம் தென்பொதிய மாமலை மேல் குறுகுங் காலை உம்பர் வடதிசைபோலத் தென் திசையும் ஒத்தது; கோவணத்தால் ஒர் நாள் எம்பெருமான் அமர் நீதி உவங்கேதறும் ஒருதுலையின் இருத்தேபோல்” (திருக்குற்றாலபுராணம்)

“கார்பூத்த மேனிக் கருணைப் பெருங் கடலும்,
சீர்பூத்த வேதத் திருமலையும், — பார்பூத்த
எனோரும் வானோரும் எல்லோரும் ஓர்நிறையாக
தான் ஓர் நிறையாச் சமன்செய்ய — மேனுளில்
சம்பத்துதிக்குஞ் தரணி தராசுளன்னக்
கும்பத்து உதிக்கும் குறுமுனி” (தென்றல் விடுதாது)

இவர் இப்புவியைப் போற்றி நிறுத்திய நிலையைக்
குறித்து இன்ன வண்ணம் நம் முன்னோர் பலரும் எண்ணி
ஏத்தியுள்ளார். குறியவடினினராயிருந்தும் எவரும் செய்
தற்காரிய இப் பெரிய காரியத்தை இவர் எளிதில் செய்து
அருள்புரிந்துள்ள இதனால் இவரது வண்மையும், தவத்
திண்மையும், ஒண்மையும் நன்கு உணரலாகும். இடையே
நிகழ்ந்த ஓர் இடையூற்றை விலக்கி, இச் காசினித்தேரைக்
கடைபோகச் செலுத்தி, இவர் காட்சியுற்று நின்ற மாடு
சியை வியந்து வானவரும் வாழ்த்தி நின்றார். உருவிற்
சிறியராயிருப்பினும் அரிய காரியங்களைபும் இனிது முடிக்க
வல்லவர் இவ்வுலகில் இலைமறை காய்போல் இருப்பா என்
பதை இவர் அன்று இருந்து காட்டினார்.

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருங்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து” (குறல் 667)

என்னும் இவ் அருமைத் திருமொழி இப் பெருமான்
உண்மையை எண்ணி வந்ததோ என எண்ண நிற்கின்றது.
இப்புண்ணியழூர்த்தி நண்ணிய பின்னார் எண்ணரிய நலங்
கள் இங்கு நண்ணலாயின.

கங்கையிலிருந்து குமரிமுனை வரையும் இவர் கால்
தரை தோய நடந்து அங்கங்குத்தங்கி அல்லல் பல நீக்கி

கல்ல வளங்களை மஸ்கச் செய்து செல்வம் பொழிய வைத்தார். எங்கேயாவது இடையூறு நிகழ்ந்தால் அங்குச் சென்று அதனை அகற்றி உயிர்களை இவர் ஆதரித்து வந்தார். இங்னனம் வருங்கால் வில்வலன் வாதாவி என்னும் அசுரர் இருவர் முனிவர்களுக்குப் பேரிடர்செய்து வந்தார். அவர் கொடிய நெஞ்சினர்; வஞ்ச வினைகளைச் செய்வதில் மிகவும் வல்லவர்; மாய வேடங்களைத் தரித்துத் தூயவர் போல் நடித்து மாதவர்கள் பலரை மாயச் செய்தவர். அப் பொல்லா வஞ்சகர் இருவரும் இவரை ஒருமுறை பொருந்தக் கண்டார். இதுபொழுது இரசமகேந்திரம் என நிலவியிருக்கும் நகரத்தருகே இவர் நடந்துவந்தபோது தான் அவர் தொடர்ந்து வந்தார். அக்காலத்தில் அப் பக்கங்கள் அடர்ந்த காடாய் மிடைந்திருந்தன. அங்கு வைத்து இவரைக் கொன்றுவிடவேண்டுமென்று அக்கொடியர் கூடிப் பேசினார். முத்தவஞ்சிய வில்வலன் ஓர் அடியவர் போல் வேடம்கொண்டான். இளையவன் ஓர் ஒதுக்கிடத்தில் வேறு விதமாய் ஒளிந்திருந்தான். ஆங்கு இவரை வஞ்சித்துக் கொண்டுபோக விரும்பி அவ்வஞ்சவேடன் நெஞ்சங்துணி ந்து இவர் எதிர் அஞ்சாது வந்தான். அவன் வந்தபடியை அடியில் பார்க்க.

“மீதுறு சடையும். நீறு விளங்கிய நுதலும், வேடம் காதனி குழையின் சிரும், கண்டிகைக் கலனும் மேற்கொள் பூதியும், தண்டங் கையும், புனையுரி யுடையுமாக மாதவவேடந்தாங்கி முனிவன்னேர் வல்லை சென்றான். (க)

மெய்தரு புறத்துக்காமர் வியனுருக்கொண்டு தண்ணுட்கைதவங்கொண்டு செங்கேழிக் காஞ்சிரங்களிடோல் மேய மைதிகழி மனத்தன் நேர்போய் வண் தழித் துனிவற் போற்றி ஐதென வணங்கி முக்கால் அஞ்சவிசெய்து சொல்வான். (2)

அடிகள் நீர்போத இங்கான் அருந்தவும் புரிந்தேன்; இன்று முடிவுற வந்தீர்! யானும் முனிவர்தம் நிலைமை பெற்றேன்; கொடியனேன் இருக்கை யீதால்! குறுகுதிர் புனிதமாகும் படியென உரைத்துப் பின்னும் பணிந்தனன் பதங்கள் தம்மை”
 (கந்தபுராணம்.)

இங்குனம் பணிந்து நின்ற அவன் தன்னிடம் வந்து விருந்துண்டு போமாறு இவரை விழைக் கூடியதான் இவர் இசைக்கு சென்றார். கள்ளம்யாதும் அறியாமல் இவ்வள்ளால் அமைந்ததை நினைந்து அவன் உள்ளம் களித்தான். உறையுளை அனுகினங். மறைவாயிருந்த வாதாவியோடு கலக்கு சதியாலோசனை செய்து மாய விருந்தொன்றை மனந்துணிந்து புரிந்தான். இவர் வதிந்து உண்டார்; உண்டவுடனே தம் வயிற்றுள் புகுந்து அவ்வணவி செய்யும் உயிர்க்கேட்டினை ஓரந்தார். ஏதோ வஞ்சம் நிகழ்ந்துள்ளது என்று தேர்ந்து “தீது தீர்க” என ஒதித் தமது அடிவயிற்றை இடுதுகையால் மெள்ளத் தடவினார். தடவவே அவ் உணவும், வாதாவியும் உடனே ஒழிந்தழிந்தார். அதன்பின் முன்னவன் மூண்டெழுந்து விரைந்து கொல்ல முனைந்து பாய்ந்தான். இவர் கடுத்து நோக்கி அவனைக் கணன்றுவிழிந்தார். அப்பொழுதே அவன் இடிவீழ்ந்த மரம் போல் ஏரிந்து வீழ்ந்தான். அக்கொடியர் இருவரும் அடியோடழிந்ததை யறிந்து அனைவரும் மகிழ்ந்தார். இம்முனிவர் திலகர் இனிது மீண்டும் தென்திசைபடைந்தார்.

அறம் தலை எடுக்க, மறம் தலை சாய, திறக்கெறிந்து உயிர்கள் செந்தெறி ஒழுக, நன்னெறி புரிந்து இன்னிசையோடு பொதியமலையில் இவர் இனிது வீற்றிருக்குங்கால் விருத்திரண் என்னும் அசர மன்னன் ஒருவன் சிறந்த வர

ஈலங்களையுடையஞப் விளங்கியிருந்தான். அவன் யாதும் அஞ்சாதவன்; வெஞ்செயல் மிக்கவன்; வஞ்சலை தீவினை மருவிய நெஞ்சினன். இந்திரன் மீது பெரிதும் கறவு கொண்டு நின்றானதலால் அவனைப்பொருது வெல்லக் கருதி நெடிது சூழ்ந்து ஒரு முறை கடிதுவந்து வளைத்தான். இரு வருக்கும் பெரும்போர் மூண்டது. முதலீல் வென்றானிய னும் முடிவில் அவ் அமரர் கோனேடு அமராற்றமுடியாமல் அவன் அகன்று ஒடினான். இது பொழுது விட்டுவிடின் மீண்டும் வந்து வெந்துயர் விளைப்பன் என்று சிந்தை துணி ந்து இந்திரன் அவனை வெசுண்டு தொடர்ந்தான். அவன் விரைந்து போய்க் கடலுள் மறைந்துகொண்டான். மாய வளியால் நீருள் மூழ்கி அங்கோர் மலைமுழையில் அவன் ஒளிந்து நின்றான். இனியாது செய்வது? என எண்ணி யேங்கித் தேவர்கோன் தியங்கினின்று அயனிடம் சென்று நிகழ்ந்ததை யுரைத்தான். “அகத்தியரிடம் சென்றால் உன் அகத்துறுதுயர் தீரும்” என அவன் அருளிவிடுத் தான். விடவே விரைந்து மீண்டு சந்தவெற்பை யடைந்து தான் நொந்து வந்துள்ளபடியை இந்திரன் இவரிடம் சிந்தை யுருக உரைத்தான். உடனே இவர் இரங்கி எழுந்து அவனை உடனமூத்துக்கொண்டு கடவிடம் வந்தார். அத்தானவன் நிலையினைத் தமது ஞானநோக்கினால் நுனித்து நோக்கினார். ஊழிமுதல்வனைத் தம் உள்ளத்துள்ளி ஆழி யுள் இறங்கினார்; அங்கையால் வாரினார்; வாரி நீர்முழுதும் ஓர் துளியளவாய் மருவின்றது. அதனை உரிமையோடு இவர் பருகினின்றார். பொல்லாதவர் இல்லாதொழிதல் இவ் வுலகிற்கு நல்லதாமென்று குறித்தெழுந்து, ஒளித்திருந்த அவனை வெளிப்படுத்த விரும்பி, ஒத நீர் முற்றும் தமது

மாதவ வலியால் இவர் உண்டு நின்றதைக் கண்டபோது அமரர் கொண்ட வுவகையையார் சொல்ல வல்லார்? அமரர் கோன் விரைக்கு புகுக்கு பகைவனைக்கண்டு வென்றுகொண்டான். அதன் பின் உண்டதை யுமிழ்து பண்டு போலப் பரவையை இவர் பரவச் செய்தார். இவ் அருஞ்செயலைக் குறித்துப் பல நூல்களும் வியந்து கூறுகின்றன. “சோற் கலை முனிவன் உண்ட சுடர்மணிக்கடல்” என இவரது இனிய வாய்ப்புகுந்ததே அதற்கோர் புனிதமாக மதித்து அது புகழுப் பட்டுள்ளது.

“தீதுறும் அவுணர்கள் தீமை தீர்த்தர
மோதுறு கடலெலாம் ஒருகை மொண்டி^{டி}
மாதவன்” (இராமாயணம், தாடகை வதம் 34).

எனக் கடல் குடித்த செயலோடு உடனிறுத்திப் புலவர் பலரும் இங்ஙனம் இவரைப் புகழ்ந்து துதித்தார். மனிதனைவது! கடலைக் குடிப்பதாவது! இது, இயற்கைக்கு ஒவ்வாதது; என இதனைக் குறித்து வாதாடவும் கூடும்; அங்ஙனம் வாது புரிய வருவார், இக் கடல் குடிப்பது மட்டும் அன்று,

“கூற்றும் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு.” (குறள் 269)

என்னும் இப் பொய்யாமொழியின் பொருள் நோக்கினைப் புலக்கொண்டுணரவேண்டும். உணரின் பொதுவாக எவரும் முடிக்க முடியாததையும் தவம் முடித்து வைக்கும் என்னும் முடிவுக்கு வருவர். இச்செய்கையில் ஐயம் கொள்வாரை நோக்கித் தெய்வப்பெற்றியை ஏற்றிப் பரஞ்சோதி முனிவர் அரண் செய்து கூறியுள்ளார். அடியில் வருவது காண்க,

“கைதவன் கரந்துவைகும் கடலை வெற்படக்கும் கையில் பெய்து, உருந்து எல்லைத்தாக்கிப் பருகினேன்; பிறைசேர்சென்னி ஜயனது அருளைப் பெற்றார்க்கு அதிசயம் இது என்கொல்! மூன்று வையும், முத்தொழிலும் செய்ய வல்லவராவரே அன்றே?”

(திருவிளையாடல்)

அரிய காரியங்களையும் தவமகிமையால் எளிதில் செய்யலாம் என்னும் உறுதி நல்லை உலகம் தெளிய இவர் நிலை செய்துள்ளன பல. புராண நோக்கு, புலமை தோக்குகளை விடுத்து இயற்கை நோக்கோடு இணைத்துவத்து இவர் செயல் வகைக்குப் பொருள் கூறுவாரு மூளர்.

ஓருமறை விந்தமலைக்கும், மேருமலைக்கும் வெம்பகை முண்டது. மலைகள் என்றால் கல்லுருவங்களாயினவே அவற்றிக்குப் பகை நண்புகளாகிய பண்புகள் உள்ளதா? எனின், இங்கு மலைகள் என்றது அவற்றின் அதிதேவதை களை என்க. விந்தமானது மேருவோடு மாறுபட்டு மீறி எழுந்து சீறி நின்றது; அதனால் வானில் இயங்கும் ஆதவன் முதலிய அமர்களுக்கெல்லாம் துயர் மிக விளைந்தது. தேவர் சிலர் இவரிடம் வந்து தமது இடர்களைந்தருளும்படி குறையிரந்து நின்றார். இவர் அருள்புரிந்தெழுந்து அக்கிரியினை யடைந்தார். அமரரை அருகுவர ஒட்டாதபடி அகல நிற்கச் செய்து இவர் தனியே அதன்பால் இனிதாய் நெருங்கினார். இவரைக்கண்டவுடனே அம்மலைஅரசன் மன மிக நடுங்கி வந்ததி வணங்கினான். அவனை ஆதரித்து அணைத்து இனி யார்க்கும் இடர் செய்யற்க; என அறிவுறுத்திவிட்டு இவர் தென் திசை நோக்கி வந்தார்.

“கடல்வழும் ஓருகுடங்கைக் கொண்டகுறு முனிவருதல் காண்டலோடும்,

உடல்வேவர்வு வர வள்ளம் பதைப்பதைப்பத் தலைபனிப்பு உயிர்ப்பு வீங்கிப்

படியுடு புகுவதெனப் பணிந்து மறைக்கிழவரெழிற்
 படிவம் தாங்கித்
 தடமேருவுடன் இகலும் விந்தவரை முனிவன் அடி-
 தாழ்ந்ததன்றே;
 தன் துணைத்தாள் தொழுதெழுந்த விந்தவரை முகனோக்கித்
 தவத் தின் மிக்கோன்
 இன் றுமுதல் பொதியவரை நீங்கியான் இவ்வழிமீட்
 டெய்து காறும்,
 உன்றனது பெருநுவம் இவ்வண்ணம் இருக்கவேன
 உரைத்துப்போனுன்
 தென்றல் இளங்குழுவியோடு தீந்தமிழும் இனிதுலவும்
 தென்பால் மன்றே.” (காசிகாண்டம்)

இந்த வண்ணம் இவர் விந்தம் அடக்கிய உண்மை கந்தபுராணம் முதலிய பல நூல்களிலும் காணலாகும்.

இதைச் சொல்ல பரப்பித் தென்திசை புகுந்த இவர் திருக்குற்றால்த்தை யடைந்தார். அவ்வமயம் அங்குத் திருமால் கோயில் கொண்டிருந்தார். அப்பெருமால் கோவிலைச்சுற்றி இருநூறு வேதியர் இல்லங்கள் எதிரெதிராயிசைந்திருந்தன. அவரணைவரும் ஒருமாலடிக்கே பெருமால் கொண்டவர். சிவ வேடத்துடன் வந்த இவரைக் கண்டவுடனே அவர் கடுத்தார்; கோயிலுட் புகலாகாதென்று தடுத்தார். விரிந்த கல்வியும், தெளிந்த அறிவும் இல்லாமல் குறுகிய கோக்குடையராய் மறுகியிருக்கும் அவரது புல்லிய நிலையைக் கண்டு இவர் புன்னகை புரிந்து விரைந்து மீண்டும் வேறொரு இடம்போய் நின்று யாரும் தேறலாகாவண்ணம் சீரியதோர் வைணவ வேடங்கொண்டு மாறி வந்தார்.

“மட்டவிழ் துளபமாலை பவுத்திர மாலை பூண்டு
பொட்டணி நூதல்மேல் ஊர்த்தபுண்டரம் துலங்கச்சாத்திப்
பட்டவர்த்தனர்கள் சூழப் பரமபாகவதனைகி
எட்டெழுத்தோதி உள்ளேயுண்மை எட்டெழுத்தை உன்னி;

காதினைத் துளவவேடம் கனக சூண்டலங்கள் சாத்தி
ஆதி, அச்சுதன், கோவிந்தன், ஆலமர்க்டவர், என்ன
ஒதிய பொது நாமங்கள் உரைத்து நம்பெருமான் சங்க
வீதியிற் புகுவான் போந்தான் வேதியர் சங்கவீதி” (உ)

இவ்வகை வந்த இவரை நோக்கியவுடனே முன்பு
போக்கி நின்றவரெல்லாரும் தமர் என நினைந்து புகழ்ந்து
பணிந்து போற்றி நெருங்கினார். அனைவரும் உடன் வர
இவர் ஆலயம் புகுந்தார். மாலுருவாய் நின்ற அம் மூர்த்தி
சிவ வடிவமாய் மருவி யமரும்படி உருகி நினைந்து இவர்
கருதி நின்றார். அவ்வாறே அக்கருணைக் கண்ணன் கண்
ஞுதல் உருவாய் நண்ணிவிளங்கினான். அவன் விளங்கி
நின்றபடியை அடியில் பார்க்க.

“முறுகுவலம் புரிக்கரத்து, மாங்குறுகப்; பெரியதுழாய்
முடியின் மீது,
சிறியமதிக்கலைகுறுகத்; திலகநுதல், விழிகுறுகச்;
செழும்பூண் மார்பின்,
நிறையரவப் பணி குறுக; நிகிலவுலகமும் நிறைந்து
நீண்ட மேனி,
குறுகு, குறுகு, எனப்பரவித்திருவடிக் கீழ்க்குறுமுனிவன்
குறுகுங்காலை; (க)

தவம்பெருக, அறம்பெருகப், பொருள்பெருகத், தெருள்
பெருகச், சைவம் ஒங்கிச்

குவம்பெருக, மஹாதி தித்துறைபெருக, நிறைபெருகச்,

குருதி வாய்மை

வவம்பெருகச், சரியாதி சதுட்டயங்கள் நனிபெருக,

ஞாலம் எல்லாம்

கிவம்பெருகக், குறகி அருள்பெருகினால் குற்றுத்

தேவ தேவன். (உ)

சித்தினால் கரும்பொன்மேனி செம்பொலும் படிபோல் தும்பன்
பத்தியால் உருகி மாலாம் படிவனே பரமனானே;

சத்துடன் அசத்துமாகிச், சதசத்துமான ஞான

நித்திய நிமலானந்த நிட்கள் சக்ளமூர்த்தி” (உ)

(திருக்குற்றிலத்தலபுராணம்)

இவரது தெய்வப்பெற்றியும், மெய்மைப் பத்தியும்
இதனால் இனிதறியலாகும். அன்பார் நினைந்த வண்ணம
இறைவன் அமைந்து நிற்பன் என்பதற்கு இது, அமையும்
சான்றாம். இவர் செய்கையை யறிந்து தெய்வ வுலக மூழ
திகைத்து நின்றது. இல் அற்புதம் புரிந்து இறைவழிபாடு
செய்து பொதிய மலைமேவி முதிய தமிழ் விளங்க இவர்
முதன்மையெய்தி நின்றார். அண்டரும் முனிவரும் கொண்
டாடப்பெற்று எண்ணிசை எங்கனும் இசைபெறங்கொடு
தண்டமிழ் முனி என இம் மண்டலம் புகழ் அங்கு இவர்
மருவியிருந்தார். அக்காலத்தில் சந்திரகுலவேந்தனுகிய
நகுடன் என்பவன் நூறு அசுவமேதபாகங்கள் செய்து
அதன் பயனாக இந்திர பதனியை யடைந்தான். இவ்வுல
கில் மாறுபடாமல் நூறு பரிவேள்விகளைச்செய்து ஒருவன்
நிலைத்து நிற்பானுயின் இந்திர திருவிற்கு அவன் உரியவனு
வான். அதனால் இந்திரனுக்குச் “சதக்கிரது” என ஒரு

பெயரும் அணமந்துள்ளது. சுதம் = நாறு. கிரது = யாகங்களை புடைபவன். இந்த வகையில் இந்திர பதத்தை எட்டுகின்றவரது தகுதி யுண்மையை நன்கு சோதிக்கும் பொருட்டு முனிவர் எழுவர் தனியுரிமையாய் நியமனம் எப்திபிரிருந்தார். அவருள் நமது அகத்தியமுனிவர் முதல்வராவர். மற்ற அறவர் ஆங்கிரசர், காசிபர், கெளதமர், புலத்தியர், மார்க்கண்டர், வசிட்டர் என்க.

“அகத்தியன் புலத்தியன் அங்கரா கெளதமன் வசிட்டன் காசிபன் மார்க்கண்டீயன் என்று இசைத்த இவர்தாம் ஏழிரு டிகளே” (பிங்கலங்கை)

இம்முனிவர் எழுவரும் தங்கச்சிவிகை தாங்க இடையில் யாதொரு பங்கமுமில்லாமல் அதில் தங்கி வந்துவிடவா வைபின் பூரணமாக அவன் இந்திரனேயாவன். இத்தகைய சோதனை ஒன்று புத்தீதஞ்சூலகத்தில் இடையே பொருந்தி பிரிருந்தது. இங்கைம் இருந்து வருங்கால் பழைய இந்திரன் ஓர் பழியினை யடைந்து தன் பதனையை யிழுந்தான்; அப்பத விக்கு மிகுதியும் தகுதியெப்பதி நெடிது சின்ற இந்நகுடன் அங்கு நேர்ந்து வந்தான். சுதர்மை என்னும் தெய்வமணிமன் டபத்திலிருந்து அவன் பொற்சிவிகையில் ஏறிப் போலிந்து விளங்கினான். முறைப்படி இம் மாதவர் எழுவரும் அதினைத் தாங்கிவர அவன் ஊர்ந்து வந்தான். வருங்கால் இந்திராணிமேல் வைத்த காதற்களிப்பினால் அவன் விரைந்து செல்ல விழைந்து “சர்ப்ப” என்றான். சர்ப்ப என்றால் தேவபாடையில் விரைந்து செல்க என்பது பொருள். அப்பொழுது முற்கொம்பு தாங்கி நடந்த இவர் அவனது அற்பத்தன்மையை நினைந்து அகந்திரிந்து சிறிது

சினக்கு “சர்ப்பமாகு” என அச்சொல்லையே தமிழ் மொழி யில் மாற்றிச் சாற்றி நின்றார். உடனே அவன் ஓர் பெரும் பாகிப் புரண்டு விழுந்தான். எல்லாரும் மருண்டு கோத்து வெருண்டு நின்று உண்மையை யறிந்து இவரது சொல் லாற்றலின் தன்மையை விபந்தார்.

“சுகுடம்சீர் பரிமகம் நாறு இபற்றி வான் அரசு கன்னற் க்ளைபோல் பெற்றுன், சுகுடம்போல் அவன் யனதில் சகிகாமம் பிடித்தலைப்பத் தலைகிழாக, மகுடம்போய், வானகம்போய், வையகம்போய், அரசுபோய், மலைப்பாம்பாக, குகுடன்போய் வீழ்த்தக்கதை அறியாபோ! சிறியாயோ! நளினத்தாரோய்” என அவனது அவசிலையைக் குறித்துக்காட்டி இவருடைய தவமகிழ்ச்சையைப் பலரும் இவ்வாறுபோற்றி நின்றார். இவர் ஆற்றிகின்ற இந்த அற்புதச் செயலைப் பல நூல்களும் புகழ்த்து துதித்துவன்ன.

“மனிதரின் மகவானுகி வருபவன் சிவிகை தாங்கும் புனிதமா தவரை எண்ணுன், புன்கட்டையைப் பினோடும்பாரால், கனிதரு காமம் துய்க்கும் காதலால் விரையச் செல்வான் இனிது அயிராணிபாற்கொண்டு ஏதுமின் சர்ப்ப என்றான், சர்ப்பமாகு என முற்கொட்டு தாங்கிமுன் நடக்குஞ் தென்றல் வெற்பனும் முனிவன் சாபம் வினைத்தனன், வினைத்தலோடும் பொற்பமா சண்மே யாகிப் போயினுன் அறவிலாத அற்பானவர்க்குச் செல்வம் அல்லது பகைவேவறுண்டோ?..”

(திருவினையாடல்)

“முகுடமும் பெருஞ்சேனியும் தரணியு முற்றும் சுகுட நீரெனச் சதமகம் புரி அருந்தவத்தோன் தகுடன், நாமவேல் நராதிபன், நாகருக்கு அரசாய் மகுடமேந்திய குரிசில் ஆபுவின் திருமைந்தன். (க)

புரந்தரன்பதம் பெற்றபின் புலோமசை முயக்கிற்கு
இரந்து மற்றவள் ஏவனின் யானம் உற்றேறி
வரந்தருங் குறுமுனி முனிவாய்மையால் மருண்டு
நிரந்தரம் பெரும்புயங்கமானவனும் அந்திருபண்” (ஐ)
(பரதம், குறுகுலம், 14-15)

இவருடைய ஒரு சொல்லால் நகுடன் எல்லா நலங்களை
யும் இழந்து இழிந்து போனபடியை இன்னவாறு மறுபுல
மோழிகளும் நுவல் தருகின்றன.

‘ஏந்திய கோள்கையார் சீறின் இடைமுரிந்து,
வேந்தனும் வேந்து கேடும்’ (குறள் 899)

என்னும் அருமைத்திருமோழி இவரை உரிமைப்
பொருளாக்கிகாண்டு உதித்துள்ளபடியை ஊன்றிப்பார்க்க.
வேந்தன் = இந்திரன். இதனால் இவரது விழுமிப சிலை
மையும், கெழுமிப தலைமையும் இனிது தெளியலாகும். ஒன்
ஞாரைப் போக்கியும், உவந்தாரை ஆக்கியும் இன்ன வகை
யில் எண்ணாரிய செயல்கள் இவர் செய்துள்ளார். இவரது
செயல்களால் புண்ணிய நலங்கள் பொங்கி வளர்ந்தன; பாவ
ஞிலைகள் பொன்றி பொழுதிந்தன. இம்முனிவர் பெருந்தகை
எப்தி சின்று செய்து வந்த திறங்களை நினைந்து நினைந்து
இப்புவி மகள் பெருமகிழ் வெப்தி நின்றார்கள்.

என்னி நின்றூர் தமக்கு எமனுய், ஏத்தினின்றூர்க்கு இறை அரனுய்,
இனிய காப்பில்,
தென்றெபுகழ்த் திருமாலாய்த், திகழ்படைப்பில் திசைமுகனுய்ச்,
சிறந்து தோன்றி
அன்னிலைவேல் எம்பெருமான் அணிமலர்த்தாள் அகத்தியைத்த
அகத்தியப் பேர்
வள்ளலிரு மலரடியை உள்ளமுற நினைந்து தினம்
வணங்கி வாழ்வாம்.

5-வது இயல்.

பெருமை

இனி இவரது பெருமையை அறிந்து மகிழ இங்கு உரிமையாக யுள்ளோம். “பெருமையுடையவர் ஆற்றுவார் ஆற்றின், அருமைப்புடைய செயல்” (குறள் 975) என்னும் திருமொழிக்கு இவர் ஓர் பொருளாய் நின்று செயல் புரிந்தமை முன்னர் அறிய நின்றது. முற்கூறிய செயல் நலங்களானே இவரது உயர் நிலை இனிது புலனும்; ஆயினும் இவ் அண்ணவின் எண்ணாரிய பெருமைகளை இயன்றவரையும் ஈண்டு எண்ணி மகிழ்வோம். எல்லா நால்களிலும் இவருடைய புகழ் மணம் கமழுந்துகொண்டிருக்கின்றது.

இருக்கு, யஸர், சாமம், அதர்வணம் என்னும் நான் மறைகளுள் முதலவநாகிய இருக்கு வேதத்தில் இவர் பெயர் பொறிக்கப் பட்டுள்ளது. இவரது சிறப்பு நலங்கள் பலபடியாகப் பாராட்டப்படுகின்றன. சாயனர் வாதாயனர் முதலிய வடமொழி மேதாவிகள் பலர் இவர் செயன்முறைகளை வியந்து போற்றுகின்றனர்.

வானும் வையமும் உப்பும் வண்ணம் இராமகாதையைத் தேனும் அமிர்தமும் என்னச் செய்தருளி அதனால் ஆதிகவி எனப் பேர்பெற்றுச் சீர்மிக்குள்ள மாதவராகிய வால்மீகி முனிவர் இவரது பெயரமைத்தியையும், அதனைச் சிந்திப்பதனால் வரும் பயனையும் குறித்துத் தமது இராமாயணத்தில் உள்மகிழ்ந்துரைத்துள்ளார். வியாசமுனிவரும் தமது நாலாகிய பாரதத்தில் இவரைப் பாராட்டியிருக்கின்றார். மணிமேகலை, கந்தபுராணம், மச்சபுராணம், தணி

கைப் புராணம், காஞ்சிப்புராணம், சேதுபுராணம், காசி காண்டம், தேவிபாகவதம் முதலிய யாவும் இவர் பெருமையை விழுமிதாக விரும்பியுள்ளன.

“ஓமுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு” (குறள் 21) என்னும் அணிமொழிக்கு இவர் துணி பொருளாடுள்ளமை ஈண்டு எளிது தெளியலாகும். அருந்தவர் முதலாக அக்காலத் திருந்த அரசர் பலரும் இப்பெருந்தகையின் திருநாமத்தை இனிய மந்திரமாக எண்ணி நின்றனர். “நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே” என்று முழுமுதற்பரமாலே டும் எதிர் நின்று வாதாடிய புலவர் சிங்கமாகிய நக்கீரரூம் தலையன்புடன் நிலையாக இவரை வழிபட்டு வந்தனர். வருங்கால் வாரணைசியிலிருந்து கோண்டான் என்னும் குயவன் ஒருவன் மதுரைக்கு வந்தான். அவன் வடமொழியிற் பெரிய புலவன். அரிய கலைகள் பலவும் தெளிந்தவன். வடநாட்டிலிருந்த ஆரிய அரசர் பலரும் உவந்து பேண உயர்ந்து நின்றவன். அத்தகைய பீடமெந்த அவன் கூடலம் பதியை யடைந்து சங்கமண்டபத்துள் புகுந்து அங்குத் தங்கியிருந்த புலவர்களுடன் புலமை நல்தோன்ற உரையாடி யிருந்தான். இருந்தவன் ஒருஞர் வடமொழியே சிறந்தது; தமிழ் அவ்வளவு உபர்ந்ததன்று என்று தருக்கிமொழிந்தான். மொழிப்பற்றீருடு கொழுப்புற்றுரைக்கும் அவனது அறியாமைக்கு இருங்கிக் கீரர் எதிரே வந்து தமிழின் அருமை பெருமைகளை இனிது மொழிந்தார். அவன் சிறிதும் இசைந்துகொள்ளாமல் “ஆரியத்தில் ஆரணங்களும் மந்திரங்களும் அமைந்துள்ளன; தமிழில் யாதுளது; ஒன்றும் இல்லையே; என்று மேலும் மேலும் அவன்

நிக்கைப்புரிந்து நிமிர்ந்து நின்றன். கீர்சனாக்கு “எங்கே! உன் ஆரிய மந்திரத்தைச் சொல்லி என் தலையிலிருக்கும் ஒர் மயிரைக் கீழே வீழ்த்து பார்க்கலாம்!” என்றார். அவன் யாதும் ஆற்றுத் து நின்றன். பின்பு நினைந்து கோக்கி “உமது தமிழ்ச் சொல்லின் வல்லமையால் ஏதே ஒம் ஒன்று செப்புகாட்டும்” என்று அவன் செருக்கி நின்றன். அவர், “முரணில் பொதியில் முதற்புத்தேவ்” என்றும் முனிவர் பெருமானை முன் ஊறத் து தித்து ஆணை கூறி வசைகளி ஒன்றை அவன்மேல் இசைத்தார். உடனே அவன் துள்ளி விழுந்தான்; தடித்துயிர்துறக்கான். பின்பு அவர் உள்ளம் இரங்கி இவ் வள்ளலை நினைந்து அவன் உயிர்த்தெழும்படி வேண்டி மீண்டும் ஒரு கவி விரைந்து பாடினார்.

“ஆரியம் நன்று; தமிழ்தீது எனாறைத்த
காரியத்தால் காலக்கோட்பட்டானைச் — சீரிய
அந்தண் போதியில் அகத்தியான் ஆணையால்
செந்தமிழே தீர்க்கசுவா கா’’

என்று இதனை இனிது மொழிந்தார். மொழியவே முன் விழுந்து மடிந்த கோண்டான் எழுந்து நிமிர்ந்து நின்றன். பின்பு உணர்ந்தடங்கி உளந்திருந்திச் சென்றனன்.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளங்க
மறைமொழி தானே மந்திரம்” (தொல்காப்பியம்)

என்றபடி அன்று அவர், இவர் மேல் ஆணையிட்டு மொழிந்த வண்ணமே நிகழ்ந்தமையை யறிந்து அணைவரும் வியந்தார். யாரையும் மதியாத கீர்சனை ஆர்வமுடன் போற்றிவந்த அருமையும், இவரது பெருமையும் இதனால் இனிது அறியலாகும்.

கடைச்சங்க காலத்தில் ஒருமுறை அருளுருக் கொண்டுவந்த பரமன் உமாதேஷ்யாரை நோக்கி,

“கீரன் இலக்கண இலக்கியங்களைக் கலக்கமறக் கற்றவ ணினும் பழுதற்ற புலமைத் தெளிவு இன் னும் நன்கமைய வில்லை; அது நன்றமைந்து வர அவனை எங்கு அனுப்ப வாட்டு?” என வினாக்கலாக வினவினார். அப்பொழுது உமையம்யையார் இவரிடமே அனுப்பிபருள்ளபடி இனிது மொழிந்தார். அங்ஙனம் மொழியுங்கால் எதனால் இங்ஙனம் குறுமுனியைக் குறித்தாய்? என்று இறைவர் குறுக்கை செய்தார். தாங்கள் முன்பு குறித்ததிலிருந்துதான் இன்று யான் குறித்தேன் எனத் தேவியார் கூறினார். பான் குறித்தது என்னை? என்று அம் முன்னவர் நோக்க அவ்வமையம் அம்மையுரைத்தபடியை அடியில் பார்க்க.

“பைத்தலை புரட்டு முஞ்சிரப் பெளவுமுண்டவனே எம்மை தெத்தவன்; அனையான் வாழ்க்கைக்கு உரியளாகிய உலோபா முத்திரை இமவான் பெற்றமுகிழ் முலைக்கொடி ஓப்பாள்; என்று அத்திருமுனியை நோக்கி ஆயிடை விடுத்தாய் அன்றே”

இங்ஙனம் பண்டுமொழிந்தபடியைக் கொண்டு கூறிய தைக் கேட்டு அவ்வள்ளால் உள்ளுவந்து கீரரை இவரிடம் உய்த்தார். அவர் வந்து வணக்கி இவர் மருங்கமர்ந்திருந்து அருங்கலைகளை ஒருங்குணர்ந்து சென்றார். அதன்பின்; “இனைவறுகுறுமுனி இலக்கணம் பெறப் புனைதரும் இலக்கியப் புலவர் சிங்கம்” என அவர் நிலவி நின்றார்.

அறுமுகப் பெருமானிடம் இவர் அருளைப்பேசும் பெற்றிருந்தாராதலால் தமிழ்ப்புலமைக்கு இவர் தலைமை எய்தி அறிவுடிலையம் என நிலவி நின்றார்.

“சிவனை நிகர் போதியவரை முனிவன் அகமகிழு
இருசெவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே” (திருப்புத்து)

“கூடஞ்சுமந்த நெடுமுடி நேரி
விண்டடையாது மண்புகப் புதைத்த
குறமுனி தேற நெடுமறை விரித்தோய்” (கல்லாடம்)

இன்னவாறு இவர் படிமுறை கூறி வருவன காண்க.

தமிழ் இபல் கலங்களை முழுதும் உணர்ந்து விழுமிப
நிலையில் இவர் ஒர் நால் அருளியிருந்தார். அது, இவர்
பெயரால் அகத்தியம் என நிலை நின்றது. இடையில்
நிகழ்ந்த கடல்கொள் முதலிப காரணங்களால் அது அறி
வுற நேர்க்கத்து சில சூத்திரங்கள் மட்டும் தலைகால் மாறி
நிலைத்துறி நாலுரைகளில் அருகிக் காணப்படுகின்றன.

“வயிர ஓசியும் மயன்வினை இரும்பும்
செயிரறு பொன்னைச் செபமை செய் ஆணியும்
தமக்கமை கருவியும் தாமாம்; அவைபோல்
உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே.” (1)

“இலக்கிய மின்றி இலக்கணம் இன்றே;
எள்ளின்றுகில் எண்ணையும் இன்றே;
எள்ளினின் றெண்ணைய் எடுப்பது போல
இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்” (2)

“தொகுத்த கவியைச் சொற்சொல்லாகப்
பகுத்துப் பொருள் சொலல் பதவிரையாமே.” (3)

என இன்னவண்ணம் வருவன சில அகத்தியச் சூத்தி
ரங்கள் என்று எண்ணப்படுகின்றன. இபல் இசை நாடகம்
என்னும் மும்மைத் தமிழழையும் செம்மையுறச் செய்து மக்கட்கு நன்மை புரிந்து பொதியமலையின்கண் நண்ணி
யிருந்து முதிய புலமையைப் பேணிவீக்தாராதலால் இனிய
தமிழ் மொழிக்கு முதல்வராக இவர் எண்ண நின்றார்.

“சாந்திக் கூத்தே வினோதக் கூத்தென்று
ஆய்ந்துற வகுத்தனன் அகத்தியன்தானே” (சயந்தம்)

“அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு” (பராதம்)

என இவ்வகையாக மொழிகிலையில் இவர் செயல் வகை
கள் பல செப்பப் படுகின்றன. தம் கருத்தைப் பிறர்க்
குணர்த்தவும், பிறர் கருத்துக்களைத் தாம் உணர்ந்து கொள்
எவும் கருஷியாய்வைந்து, மக்கள் இனிது வழங்குதற்குத்
தனியுரிமையாடுவள் மொழிகள் இயல்பான சொல்லுருவி
லும், செயலான இசைவடிவிலும், அபஸான அவிநய நிலை
யிலும் இயலுமாதலால் அவற்றை இவர் அழகுற வகை
செய்து இயல், இசை, நாடகம் எனத் தெளிவுற இசைத்
துள்ளார். இங்ஙனம் கலைகிலையில் இவர் தலைமை எய்தி
யுள்ளமையால் புலவரெவரும் குலகுருவாக்கொண்டு தம்
புலமை நலம்பெற இவரைப்போற்றி நின்றனர்.

“சந்தனப் பொதிபத் தடவரைச் செந்தமிழ்ப்
ப்ரமாசாரியன் பதங்கள்
சிரமேற் கொள்ளுதும் திகழ்தரற் பொருட்டே”

“முத்தமிழ் அகத்திய முதனால் உரைத்த
வித்தகன் அடிமலர் விளக்கும்
சித்தானின்றுத்தமச் செந்தமிழ் இயல்பே”

என இவ்வாறு அறிஞர் பலரும் இவரை ஏத்தி வரு
கின்றனர். “கற்றேர் அறியா அறிவினர்; கற்றேர்க்குத்தாம்
வரம்பாகிய தலைமையர்;” எனக் கீரர் கூறியவாறு இவர்
வீறுபெற்று நின்றார்.

இவர் பெயரைச் சிந்தித்து வரின் கல்வி நலனும், பல்
வகை நலங்களும் கைவரும் என்பர். இவர் பெயரால்
கோளமண்டபத்தில் ஒரு நட்சத்திரம் உள்ளது; அது

சில கோட்களுடன் அரிதிற் கலந்து மிதுனத்தையடையின் கடல் நீர் ஆவியாகமாறி வானடைந்து மழைபொழிபு மென்ப.

“போதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுனமடைய விரிக்திர் வேணில்
எதிர் வரவு மாரி இயைகென இவ்வாற்றால்
புரைகெழு சையம் பொழிமழைதாழு” (பரிபாடல் 11)

இவர் கடல் குடித்த செய்தியோடு இவ்வகையில் சில தொடர்கள் இசைக்கப் பெற்றுள்ளன. இவரது அற்புத மகிழை இவ்வுலகத்துமட்டுமன்றிப் புத்தேஞ்சூலகத்தும் புகுந்துலாவிப் பொலிந்து நின்றது.

ஞான சீலராகிய இவர் ஒருமுறை வானகம் புகுந்திருந்தபோது இந்திரன் து அவைக்குட் சென்றார். இவரைக் கண்டவுடனே அவ் அமர்கோன் மிக வியங்து பெருமகிழ்ச்சிகொண்டு புசழ்ந்துபசரித்து ஓர் சிறந்த ஆசனத்தில் இருக்கச் செய்து இதம் பல செய்தான். சிலநாள் அங்குத்தங்கியிருக்கும்படி விழைந்து வேண்டினான். இவரும் இசைந்திருந்தார். இசையில் மிக வல்லுகராதலால் இவரை இன்புறுத்த விரும்பி ஒருநாள் சுதார்மை என்னும் தனது சிழுமிய தெய்வமணி மண்டபத்தில் உருப்பசியை வந்து அவன் நடிக்கப் பணித்தான். அவரும் உவந்து வந்தாள். நானவிச்சையில் பெரும் புசழ்வாய்ந்த சித்திரசேனன் என்னும் கந்தருவன் சதி முதலியவற்றை வரையறைசெய்து புடைதழுவி நிற்ப, நாரதர் யாழ் வாசிக்கக், கைதேதர்ந்த பலரும் தத்தம் பணியைப் பக்கம் நின்று செய்ய மிக்க எழு லோடு அவள் அங்கு மேவி நின்றாள். தாளமுதலிய மேள வகைகள் யாவும் தகவுடன் முழுங்கச் சதுருடன் நிகழ்ந்தது.

அமரகணங்கள் யாவுரும் அக்காட்சியைக் காணவந்து களி கூர்க்கிருந்தனர். இந்திரன் வலப்புறத்தே இம் முனிவர் பெருந்தகை மாட்சியோடு இனிது வீற்றிருந்தார். அவன் சதிமிதித்து முதன்முறை இனிய இசையேடு அழகொழுக வெளி வந்தாள். அவ்வமயம் அங்கிருந்த இந்திர குமார னகிய சயந்தன் காதல்மீக் கூர்க்கு அவளைக் கணிக்கு நோக்கினான். “கண்ணின்மேற் கலந்தாலோ? கருத்தின்மேற் புகுந்தாலோ? பண்ணின்மேல் வரிச்சுரும்போ? தும்பியோ? படர் மாயிலோ?” என்று அவன் இடருழுந்தான். அவளும் அவன்மீது தன் கண்ணைச் செலுத்தினான். இங்ஙனம் கள்ள விழி போராட அவள் உள்ளகிலை மாறினான்; மாறினும் தான் உற்ற நடனத்தை ஊக்கி வந்தாள். வரினும் அதில் நுண்ணிதாய் நேர்க்கு வரும் வழுவினை நாரதர் நுனித்தறிந்தார். கலகப்பிரியராதலால் அப் பிழை திலையிப் பீவர் காணவேண்டுமென்று கருதித் தனது யாழில் மாற்பட ஒர் நரம்பினைப் பனித்துக் காட்டினார். முன்னதாகவே அவ் வுண்மையை நன்கறிந்திருந்தும் தண்ணளியுடையராதலால் புன்னகசெய்து பொறுத்துவந்த இவர் அவர் செய்ததைக் கண்டவுடனே கடுத்து அச் சயந்தனை மூங்கிலாகவும், அவளைக் கணிகையாகவும், அவ் வீணையை மாணிழுந்த மனீஸ்யாகவும், மண்ணில் போய்த் தங்கும்படி சபித்தார். இவர் சினந்தவுடனே நாரதரே நடுங்கினார் என்றால் வேறுகூறுவூதென்ன? இந்திரன் அஞ்சி யெழுந்து காமக்களிப்பால்நேர்ந்த இப்பிழையினைப் பொறுத்தருளி இட்ட சாபத்திற்கோர் முடிவினை அடிகள் ஆற்றியருளவேண்டுமென்று போற்றி வேண்டினான். அவ்வாறே கருணைசெய்து ஒரு காலவரையறையை அருள்புரிந்துவிட்டு இவர் அகன்று போய்னார்.